



KALYANI
4 AUGUST 1925



ଓঁ তেজা প্ৰাপ্তি
অভিবক্ষিতমি:
প্ৰিয়া না হ'ল হৃষি ন যা!!
অবসুর তাৰে কু হৃষি ন যা!!
বিষ লুম এননাটাৱা কুহৰ্মতি
বিষ পৰ্যন্ত ন যা...
এবং উ যীৰু ন যা!!



୭. ଏଣ୍ଟର୍‌ପ୍ରାଇସିକ୍‌ସମ୍ପଦ:

- | | | |
|-----|---|----|
| 1. | ஏசிரியர் பக்கம் | 1 |
| 2. | குண்ணிசீர் அருள்களி | 2 |
| 3. | திடுக்குறுப்பு விளக்கனவரை | 3 |
| 4. | ஆசத்து அருங்கம் | 4 |
| 5. | 2 மீ. நூல்களின் வடிவத்துடையாது (நிறங்கள்) | 6 |
| 6. | அந்திர்ச்சிக் கிள்கிளை | 11 |
| 7. | குறுக்குறுத்துப் பொட்டு: கில: 4. | 12 |
| 8. | கிரிக்காச்சிநிர்த்தகே. (கிள்களமி) | 15 |
| 9. | சிறுவர் அவிகம் | 17 |
| 10. | X-RAY (கெவ்ரீ கிள்குத்து விடாடார்க்கு) | 23 |
| 11. | மெதித்தல்கும் விடங்கப்படு (கவுஞ்சு) | 26 |
| 12. | உணவுக்கிழவுத்துறையாம் பொருத்தாக? (நிறங்கள்) | 28 |
| 13. | சாதனை பலவுறுத்திருவரி. (கவுஞ்சு) | 31 |
| 14. | ஒத்துச் சித்தாங்கி (காலுவழிக்கல்வு) | 33 |
| 15. | குடும்பியினி பக்கம் | 34 |
| 16. | Nordic Testelaboratoriene | 38 |
| 17. | 4 முத்துகளின் தங்கமிக்கபாதுப்பிழ. | 43 |
| 18. | பியூமிட் டிஸ்ட் கெண்டர்கள் (கவுஞ்சு) | 44 |
| 19. | புதியிடா ரெஸ்ட்ரா (கவுஞ்சு) | 45 |
| 20. | Indian VII all ikke Temeke pâ 46 (கவுஞ்சு) | 46 |
| 21. | நிறங்குத்து முருங்கு | 47 |
| 22. | 4500 ஒருவர்பக்கம் | 49 |

தமிழ்த் தெவி நடபுறவுச் சங்கம்.

அசுரியீர் பக்கம்

சஞ்சிலியின் தாங்காவந் மறை வெளிவந்திரும் இதையில் உங்கவிடில் ஏத்தனை பூர்க்கவிலீல் கைகளுக்குக் கூட வைத்துவிட்டது, ஏஷ்யைதுவிட, ஏத்தனை பேர் சஞ்சிலியிலீல் முழுமூலமாக பாதக்கிடிற்றிக்கூடி; ஏஷ்யைது மிகவும் அவசியம். சஞ்சிலி ஏஷ்யை ஒசாஞ்சல் சொன்னால்! சஞ்சிலியிக்கு நீங்கள் ஏதோச் சொல்ல விரும்புகிடிற்றிக்கூடி! ஏஷ்யை இங்கு முக்கி யத்துவம் வழங்கின்றது.

ஏஷ்யைர்க் கார்ப் பீவ்வாரு தமிழர்களின் பிரச்சினைகளும் செலுப்பட்டதைவிடுந்த நிலையிலும் எமதி-கிளம் தலைமுறைமினீஸில் தமிழ் ஆஸ்ரை, கிளத்திலியினை விரைப்பதும், பாதுகாப்பதும் ஏம்கன் ஓவ்வாருவழிநினைம் - கடமையாகும். ஏஷ்யைர்க் கொள்கூட அவ்வியை நாட்டில் சஞ்சிலியில் செய்வதிலீல் நீங்கன் உயர்த்த ஏகாஞ்சியி ஆம், உங்கன் ஆதாவதியும் தாங் சஞ்சிலியில் அரூர்க்கி தங்கியிருந்து... ஏஷ்யைம்.

நாவாரந்த பிரச்சினைகளையும், செய்வசெய்யும், நடைமுறை வாட்க்கயகவிலீயும் ஆருந்தப்பட்ட ஏழூத்-காலை ஆகின்றார்கள். கிற்க அனையில் தீவ்கன் ஓவ்வாருவாரும் ஆழத்தாளராக வேண்டும். புதிய ஆருத்தாளாற்காலீஸ், ஓவியர்களின் பிரசீனம் சஞ்சிலியின் வளைச்சிக்கு மிகவும் அவசியம். ஏஷ்யை உங்கன் ஓவ்வாருவாயும் ஓத்துவழைப்புத் தந்தத்துவமாக அங்குள்ள கோட்டுக் கொள்கின்றிரும்.

எமதி சஞ்சிலிக்கு ஓத்துவழைப்புத் தந்து தலம் வாசகூர்கள், ஆருத்தாளர்கள், ஓவியர்கள் அல்ல அருக்கும் எமதி மன்மஹந்த நாஷ்கள்.

- பந்திரிமகக் குழு-

காண்ணீர் அநுச்சனி.



வவனியாவுல் பிழந்துவாழும், கூடுமலைவுல் வாடுகீந்துவாழும் கடந்த மேஜை உட்டங்களாக "நொப்பன் ஜூர் கூனில்" வசீக்கும் பீதி எனச் சிகிலமாக அடைஞ்கப்படும் நம்பிராஜா-கியாக்ராண் 4.10.89 காலமானார்.

இயற்றக்காகவே மேஜைக்கும் நூற்பு ஒன்றின் பாதிப்பிலூஸ் 21.9.89 பேரிங்கப்பட அவர் கூக்கப்படி நாளிக்குஞ்சு 4.10.89 வனார் செய்திசெயில்லாம் கூய்க்குஞ்சு பிழிப்பால் சூழார் 3.10 மக்கியன்னில் கிப்புவரை விட்டுச் சென்றார்.

அங்கிலின் பூத ஏடு ம் 21.10.89 கனிக்கிழுமை வடன்மார்க்கில் அடக்கம் கீழ்ப்பட அடைஞ்சு.

கிவரை கிடுக்கு நகிஞ்கும் பெற்றீருக்கும் குடும்பத்தினாங்கும் காத்தன்மர்க்காங்கும் "காஞ்சிவிளின் கார்பிஸ் மெநு ஆழங்க அறுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

காஞ்சிவி பஞ்சினங்குடு


நீர்க்குறள் விளக்குயிர்

கண்ணும் இன்னது மன்றது, விழிசூழ
வசாவ்சூழ பட்டார் ஏதாட்டு.

பதார்தா விழிசூழ - செயல்சூழ. சொல்சூழ
விழிசூழ. பட்டார் - பட்டாரின். ஏதாட்டு - நட்டு.
கண்ணும் - நஷ்டமில் மட்டும் அழிக்க கண்ணும்.
இன்னது - ஒன்றம் செய்வதாகும். மன், சீ; ஆரக்கு.

ஈக்காலை, செயதும் வசாவ்சூழம் ஒன்றுபாசுவம்
நட்டு, கண்ணும் ஒன்பந்தருவதாகும்.

ஆ தீந்டு ஆ
ஞோ கிலா ஏ [விழ்து]



Digitized by

ପାତ୍ରିଯାଙ୍କ ଚକ୍ରଦିଶୀ ଲେଖିଯାଇଛି ବିଜୁଲିନ୍ତି,
 ବ୍ୟକ୍ତିଗତରେ ମହାଂ (କ୍ରେଟିନ୍) ରୋଟିନ୍ଡିନ୍ ଏବଂ ଉତ୍ତରିତା
 ଉଚ୍ଚତା ଏବଂ ଅଧିକ ଶତାବ୍ଦୀ ପରିମାଣରେ ଉଚ୍ଚତାରେ
 ଯେତା ନାହିଁ ଥିଲା ତାରିଖରେ ପାଞ୍ଚ ଶତାବ୍ଦୀ !
 କବିତାର ମହିଳାଙ୍କ ସମ୍ବନ୍ଧରେ ପରିଚାରକ
 ଯୁଗରେ ଉପରେ ଉପରେ ଉପରେ ଉପରେ
 ବ୍ୟକ୍ତିଗତ ପରିଚାରକ ଯୁଗରେ ଉପରେ
 ବ୍ୟକ୍ତିଗତ ପରିଚାରକ ଯୁଗରେ ଉପରେ
 ବ୍ୟକ୍ତିଗତ ପରିଚାରକ ଯୁଗରେ ଉପରେ
 ବ୍ୟକ୍ତିଗତ ପରିଚାରକ ଯୁଗରେ ଉପରେ

ପରିବାରରେ କାହାରେ କାହାରେ କାହାରେ କାହାରେ କାହାରେ
କାହାରେ କାହାରେ କାହାରେ କାହାରେ କାହାରେ କାହାରେ କାହାରେ

2-nd future
FOLD BY.

ପାଦକର୍ତ୍ତା ପାଦକର୍ତ୍ତା ପାଦକର୍ତ୍ତା ପାଦକର୍ତ୍ତା ପାଦକର୍ତ୍ତା
ପାଦକର୍ତ୍ତା ପାଦକର୍ତ୍ତା ପାଦକର୍ତ୍ତା ପାଦକର୍ତ୍ତା ପାଦକର୍ତ୍ତା ପାଦକର୍ତ୍ତା

H. 257500000
Hobbledebo.

Der er flere telefoner i New York end noget andet sted i verden, nemlig seks millioner.

Verdens hurtigste elevator findes i en 240 meter høj bygning i Tokio. Hastigheden er 600 m/min., så det tager kun 24 sek. at komme til tops.

—Illustreret Videnskab

2 சூர்யமகன் விழித்தறிப்புத்



சூர்யமகன் பல்கலைக்கலைக்கழகம், சுடுதில் எவ்வளர்நும் ஆந்தால் தூங்கிக் கொண்டிருக்கின் - கொயில் அதிகாலி தூங்கி புதையிருப்பு வர்ஷ வரும் சுத்தம் கேட்டு விழுந்து சூருமிழப்பாக கூன்று கூலிக்கூட விழுது விட்டு மீபோ கேரும் போகிம், வோகும் என கூடுதலாக பார்த்துக் கொண்டிருக்கின்ற தான் ஏவு.

இது நான் சிறநூலும் பல்கலைக்கழகம் விழுது விழுதியிருக்கிறோம். அதைவிட அவன்து உங்களைப்படியான தனது ஆராட்சியில் கூண்டிருக்கிறது கியந்திருக்கிறது படியில் பிள்ளையாகப் பரிசோதனீ செய்து பார்க்கப் போகின்றுன். அது... அவன் சிலிந்தது போல் சரியாக கியங்கிறிட டாஸ்....! ரவிதான் உலகிலையே சுந்தரசமான சிலவு.

பார்க்கின்றன். ஆறால் கேருமோ இருந்து கொண்டு போகின்றது. ஏட்டுமணிக்கு சின்றும் உக்காமணித்தியால்கூக்கு கிடுக்கின்றது. தனது கூட்டுவில் கிடுத்தபடியே தனது நூல் பாலை எவ்வளர்ந்தும் ஒடுக்கை சுற்றிப் பார்க்கின்றன். ஆறும் பந்திர் சிவார்தன் தன்னிப் பல வழியாலும் கேரு செய்கூட நினீந்ததுப் பார்க்கின்றன். "ரவி உங்கு உரை என்ற எஞ்சிக்கொட்ட போது "உடுத்திருப்பும்" எங்க் கூடிய ஸோஷ எவ்வளரும் எங்க

துடிச்சின்து "கோவிலாம் பார்த் இன் அர்தாசிள்" கோவிலாம் பார்த் உள்ளு சொந்தமா...?" எனக் கேளி சொல்து அவர்யின் மனத்தில் புள்ளப்புத்தியவர்கள், கிப் போவு அவனவு அன்பு ஏழை நிற்கப்பார்கள். தாஸ்தாந்தர் விஸ்வாஸ் அவனுக்கு அவனவு அன்னாவும் அன்னியும் கான் தாஸ் தாஸ்தாந்தர் போல் எல்லாக் கிளங்களையும் தர்த்து வைத்தார்கள். அவனது ஸ்ரீரா கிழஞ்சிக்காந்தால் கூட அன்னாவ் அன்னியைப் போல் அன்பு வைத்திடுப்பார்க்கினா? எனியாது. கிப்பு பலடுதை கள் நிற்பார்களுக்கும் சன் அன்புக்காந்தர் சுயாசித்தும் சொல்லிப் பின்னமெப்பவரான். கிவாண்மூலங்களின்துக் கொள்ளிடுக்கூடில் நேரம் ஏடு பெப்பன்தந்தான் புவிட்டுத் தெரியவில்லை.

புபுத்தித்து சும்பார்கள் ஏடு பெப்பதுக்கு அவரும் வைத்து எனக் காலிக் கடன்களிலும் கூடுதலாக ஒடுக்கின்றார்கள். ரூபியும் ஏடு தனது அலூமாரியைத் திடும்து கான் கொல்து கியங்காவிக்கு இம் குறிவிசம்பாத்தமான குறிப்புக்களிப் புரட்டுப் பார்த்துக் கொள்ளிடுக்கூடின்றன. நின்பர்க்காலும் தயார்." ரூபு போவானா" என்ற கிப் கேட்டவுடன் தன் கடிகாரம் எதுப் பார்க்கின்றன. நேரம் ஏடும்பாக்கிவிட்டது. விழிசை ஏட்டு பல்கலைக்கழகத்தின் கோங்கி நின்பர்க்காலுடையத்து பொன்கயில் ஏனிய சுனையிகள் வாந்ததுத் தெரியுமின்றனர். கூடுதலாக வாசனை விரிவின்றியானா பூர்சம்பார்வையில்லாம் பல்லாதச் சிரித்தபாடு அவன் அன்புடன் வாங்கின்றார். அவர்க்கு தனது மாணவன் கிப்புவியாக காவிரை தன்டுபிபுத்துக் கொள்ளிடுப்பதில் தனிப்பிடுவாம்.

எல்லோடும் காநந்தநுந் கொள்ளிடுக்காந்தன் காந்து காந்து அவனது காநந்தை ஏடு ஏட்டும் சுனையுடைய அவ்விடத்துக்கு வந்து எல்லோடுக்கும் வந்து தனது கால் வளங்காத்தனத் தெரிவிக்கொயில் நேரம் ஏடும்களில் விழிட்டு. கூடுதல் ஆரம்ப மணியும் அந்தநால் விரிவின்றியானா பாலம்வரலூடன் சிச்சுவு அடிப்படையில் அவருவு கீழ்க்கண்டதில் அமர்கின்றார்கள். ரூபி ஏவூந்தோனிக் கூம்பந்த மான் கீல கொள்விகாலி கேட்க பூர்சம் வாங்கி அந்தநால் பநிஸ்தன் விஸ்ரமாக கொல்வி விட்டு குறிவிக்கு யோகுத்தும்

இல உதிரிப்பாகங்களையும்
விளையல்களையும்
முழுமீது விட்டு விட்டது
விவரியே போன்றார்.

Lars:

Spør Skolen:.....

Lars: Er du søvnig...?

elev: Nej...Jeg er Hindu...

ருவி நூல் மீது வேலையை பூர்த்தி செய்தின் காலங்களில் அவனைச் சுற்றி என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். ருவி நூல் சூயற்றியிருப்பது அந்தக் காலத்திலே திறம்பட கியங்கா வைத்துவிட்டார்.

ஶிளை யானார் நோக்கிப் பிழந்துபடி அந்தார்ண முக்கூச நிலைப் பட்டங்கள் அடுத்திருப்ப அந்த நபரின் மனதில் ஒன்றாக அயிபுமேய உடம் பிழந்துக் காட்டியது போல் ஏதாலும் விடுமிடும். சுக மாணவர்களும் பெரிநாக ஆரூவாரும் செய்து வராத்துக்காலித் தினமியிக்கின்றார்கள். வகுப்பில் இலமானவர்களின் மனதை கடுவிடைய அடுத்தி பார்த்து வகுப்புப்பார்த்து அமர்த்தங்கம்புத்திரிக்கின்றன ருவி.

ருவிக்கு அந்தங்களுடைய உடன் கண்டு தெய்வம் போன்றுக்கொர ஆண்ணாலும்கும் அண்ணிக்கும் காட்ட வேண்டும் போல்குக்காலே வேண்டும் விழுமத்தாக் கொல்லிவிட்டு அண்புடன் விடுவதெல்லை உகுத்திருப்பத்தாகப் புழப்பட்டத்தயாருகிக் கொண்டுகொண்டு விட சூரி தாழும் வரப் போவதாக அபங்கிமுக்க கரியன் சூரியனும் அனுபுத்துக் கொண்டு உகுத்திருப்பதுக்கு விசுவின்றன. ருவி வகுப்பில் ருவியின் மனதில் பல ஏஞ்சின்வகை அல்லதுயரை எடுத்து கொண்டிருக்கிறது.

அண்ணின் மந்திரப் பெற்றீர் அஷாநக் கிசால்வி அண்ணியை அஷந்து கூண்டல் கிச்சுவார். கிச்சுவாது சுபாவின் அடினால்ப் பழுதி மனதில் ஏப்படியும் ஏதாவது கிளிப்பார். அவர் என்ன சினிக்கின்றார் என்பதைப் போன்றுடன் கடுவிடைப் பயன்படுத்தி அலிந்து விட வேண்டும் என்ற பேரேவாடு வீட்டை அடைகின்றார்கள் கிடிவுடும். அண்ணின் தூர்மனிக்க கட்டுவில்லை கிடிவுடும் கிடுமாக கிடந்த பிழந்துக் கொண்டுகொண்டுள்ள. கிடுவறையும் கண்டதும் கிடுக்கிடு ஏவிந்து ஒரு பார்த்தார்.

அதன் அருந்தம் யார் விடவா? என்பது போன்றுக்கூட்டத்து. ஆனாலும் ருவி சீமானித்துங் ரெங்கு
சூப்பானா அறிவுகள் ரெங்கு எவ்வநேங்காண்டிட கடுமியின்
பசுஞ்சம் பட்டங்கள் அடுத்திருங். அடுத்திய பின்னர் தான் ஏன்
தான் அடுத்திருங்கள் என உள்ளதான். ஏவனில் அடுத்திய
அங்குள் பிளித்தது கிடைத்தான். கிம்புவனு காலங்கா ரெங்கு
ஏப்பழங்க எவக்கந் கிப்போ யாகிரா குடுத்தியிக் கூட
ஏத் ரெங்குக்கு அந்தக்கிண்ணன். தான் கிம்புக்குக்
ரீதியாக செலவுந்து ஏஸ்வாம் வீறாகி விட்டதே என்ற போதில்
அவாக்கி. ருவிக்கொ தாய்தங்களைய விட மேலாக இங்கு
அங்குள் மனதில் கிம்புவியாக கூடுத்தார்தான் எங்குமா? அப்போது
தான் அவனுக்கு தன் பல்லி எதிர்பார்த்துத்
தான் கிம்புவனும் ரீதிக்கூட்டுக்கள்ராக்கு என்பது விழுப்பிடியு. ரூபியால் அந்த இயந்தனையைத் தாங்க முடியவிட்டாலும் அது
விடுத்துக் கொண்டு கிட்டுக்கிடிப் போய் ஆஸ்தாய் அல்லிக்கூ
அறிவுகள் ரீதியாக எவ்வந்கிண்ணன். அங்குமியின் மனது அப்
போது அறிய விரும்பவில்லை.

இருபுத் தூப்பாட்டுக்கு அப்பு
அணுக்கும் போது அங்குமியின் குருவிஸ் வடிவமையான கூ
ங்கும் கிடுந்தவில்லை. ருவிகிப் போது அங்குமியில் மூன்றில்
என்ன கிடுந்தவிருத்தன அறிய விரும்பி கூடுவினைய எந்தெந்த
விஷ்ணுகிண்ணன். அங்குமி கூப்பாக போதும் போது அதிகம்
ஒளி கொடிய கிடுந்தது. ருவி கூடுவினை கியக்கிண்ணனான்.
"கிம்பு புபுவை முற்றுவிட்டு வேல் ரீதியாக விடுத்து
-பட்டு தனது நங்களுக்குத் திடும்போம் ரீதியாக
எவுங்கலூரும் ஏன் கிடுந்தினான். கிடுந்தினையில் கிம்பு ஏடு
த்தினைக் கூட்டு வந்திருக்கள்ருன். கிளி ஏன் தான் கீவுத்
-நாரையல்வாரும் கிம்புக்கு ஏன் ஏஸ்வாம் அங்குபட்டு ரீதிய
வேல்கும், ஏஸ்வாம் வீறாகிப் போய் விட்டதே ஏன் கிடுந்த
கூவியுடன் ஒவ்வொப்பட்டது அங்குமியின் மனம். தான் கூரு
-ப் போல வே ஏல்கோகும் கிடுப்பார்கள் ஏன் குளிக்கும் ஏற்கு
விடுத்து விடுத்து முன்றாக்கலையிடுந்தது. ருவிக்கு கிப்
போது தான் மேஜும் நான் கல்வி மேஜும் எவ்வப்பு இப்படத்
கொடுப்பவியலு.

தூப்பாட்டுக்கு எஸ்வாகும் கூலாத்தங்கந்தையில்

சூரியத்தியமாக ரவியிடம்" அன்றை அன்றாயிடம் கிழ்றும் ஏன் காலவினைக் காட்ட வில்லீ எனக்கீத்தொன். அதற்கு ரவி "ஆஹாரங்கந் காட்டலாம்" எனச் சிராஸ்விவிட்டு பஞ்சகங்கு சென்றான். அவனுக்கு உரங்கமே வருவியில். மனதிலுள்ள செந்தீகளை எவ்வாறு நாங்குவது எனத் தவித் துக்காண்டிருந்தான்.

அதைப் பார்த்த ரவி "அன்றை என்ன விரூப்பது அதற்கு அன்றை கூரிய விரூப்பும் எனக்கீட்டு அதற்கு அன்றை கூரிய விரூப்பு விரூப்பு பூரட்டாதிச் சனி கூடாடி என்றுள்ளது. அன்றாயில் பதினால் கூடாடிக் கூடாயம் விரூப்பது ரவியால் மாட்டும் ஏரானால் புரியக் கூடியதாக அனுமதது. பூரட்டாதிச் சனி என்றாலும் சூபாவிற்கு கூட்டியமான கிடப் போட்ட செங்கும் எனத் தீர்மானித்தான். அதுதான் வருமாறு பிருநித்திருப்பதற்கு உடுத்திரபூசு செய்வ தோவில். பூரட்டாதிச் சனி என்றால் ஏன்றென்றாலோ ஏறியதற்காக ஏரானாயில் கூடும் அங்கு வருவது என்று. அதாக் காட்டுவதற்கு சூபாவு யும் கூட்டுப் பிச்சுவும் போது நன் கூடுவியையும் என்று சொன்னான். தோவிலேத் சூத்திக் காட்டு வழிபட்டு விஸ் அவனுக்கு மனம் கூற்று அனமநியலைடந்துகொட்டது. கிழவறும் கூக்கான் கூடல் ஓராவகிக் கொடுத்தால் குளக்கூட்டுவில் அமர்ந்தார்கள். ரவியின் நன்கை நிரியும் அதன் மீவு வட்டமிட ஒக் கொண்டுகூட்டுவில் பாறைகள் நீதும் கூறுத்தது. சூபாவின் நன்களோ கூறுத் தன்மீடுகள் காந்து ஒருாழங்கள் நீது கிடுந்தது. தீட்டிரங்க் திடும்பிய ரவி விப்போது சூபா என்ன சினித்தன்றுள் என அறிய ஆடுப்பீலி ஆன் என்ற அப்படியல்லவர் கிடங்க செங்கும், மனமதன் பேரல்லவா கிடுத்தன்றான், அவனுடைய நாந்து எவ்வளவுவா கொடுத்து வைத்தான்" என சினித்துக் கொண்டுகூடிப்பதை ரவி கூறுவ மூலம் கோட்ட போது அவனுக்கு காந்த உலக்கும் இடுஞ்மை மாகிசிட்டது. ஏன்..? நான் கிண்ட மனிசு மனங்கள் கிப்படி யெல்லாம் அவிதின்றுள்ள என சினித்துக் கொண்டு தன் கூவியை வையில் எவ்வளவு செங்கம் உள்ள தோ அவனுடையும் பயன்-படுத்திக் கூக்கியை அன்றாட கொடுத்து விட விடாத்தான். அதன் பின்னர் நான் அந்த அப்படி ரவிக்கு ஒதுவுடைய

இனங்கூடுப் பார்க்கலவாம், உள்மணைத் திடு போகும் அறியக் கூடாது, என்பது இதின்தகு.

உறவும்.

(யாவும் கந்பனியே)

அந்தார்ச்சிருத்திக்கீழ்


அக்கிளமல்ல் பாம்பு கழுக்கேப் பலியானவர்களீத் தொப்பதற்கு புதிய ஒரு கீதிக்கை கண்டுபிழக்கப்பட்டிருக்கின்றது. விள்ளுரான் பூர்வமான விளக்கத்துக்கு இது குறைக்கிய இடைக்கூறாது, என்று "நியூயோக் கோம்ஸ்" அறிவினாகின்றது. இதில் பாம்பு கழுத்த கீட்டதில் கிண்ணவிருத்து மத்து எநாகுபுள்ளி இடைவெளியில் ஒரு துப்பர்க்கியன் போவமாக - விநாடர்ச்சியாக இயர் மின் வாநியனை கொறந்த மின்கீட்டை மின்கார அசிர்க்கி வெங்குங்கப்பகுக்கூறாது. கீத்திக் கூட யெற்றுக் கொண்ட பேரின் விழுயித்திடும் நோவிழுள்ள விழும் ஆகு உவிச் செல்லுது காண்விந்கப்பட்டு, பாம்பில்ல கழுத்தப்பட்டு -

அனாரமணி நேருத்துக்கள் கீதிக்கை அனிக்கப்படும் பட்டித்தில் அபர்நானில் ஏவுகுக்கூடோ பொதுவாக காணப்படும் கவலீக்குரிய முடித்துவச் சிக்கவிதை ஏற்படுவதோ அல்லது அவர்கள் உயிரிழப்பதோ கிள்ளி என்பதாக ஆராய்ச்சியாளர்கள் விளக்கிறார்கள். கீதிக்கைக்குப் பின் 15 சிமிடங்களுக்குள் விழுக்கழுயில்லை ஏற்படிட வழியும் கூட மனந்து விடுவதை ஆராய்ச்சியாளர்கள் குவனித்தார்கள். பாம்பு கழுத்து கிருஞ்ச மனிநேரங்களுக்குப் பின் தானே கீதிக்கையைப் பெற்றுக் கொண்ட இருஞ்சு பேரின் விழுயித்திலூம் இது ஒவ்வொரைய்த்து. பாம்பு கழுத்தெள்ளுக்கூட, விழு ஜெம்புத்தி, மற்றும் தென் கூழுக்களுக்கும் கூட அசிர்க்கி கீதிக்கையில் வெற்றிக்கரமாக கீதிக்கை அளிந்தில்லை என்பது ஆய்வாளர்களின் காலத்தாக இருக்கின்றது.

-நான்கி-

(“விழுத்தெடு”)

சிறுக்கெழுத்துப் போட்டி .4



சந்திரி உங்களுக்காக வழங்கும் குறுக்கெ
குத்துப்பொட்டி, இல: 4 முதல் அளவுவரையும் அண்புடல்
அன்றைக்கிறது: தீங்கள் செய்யவேண்டியது. குறுக்கெழுத்து
வெற்றுக் கட்டுங்களே, தூப்பட்டுள்ள ஒன்றிலைக்கால
பதிகை உதவியுடைய குர்த்திசெய்யவேண்டியது:-
நேர்விகள் "கிடமிருந்து வலம்".

1-14 கிடமிருந்து விப்படியும் அளாப்பர், இது பிழந்த யானி
வெளிநோன்று அல்லும்.

3-50, கம்பரால் ஏழப்பட்ட கீக்காப்பியந்தில் அவளை
ய வெயறும் கேஞ்சியுள்ளது.

4-17, வீட்டுணி உள் நிலப்படுத்திய கிப்படியும் அளாப்பர்,
அவொரிக்க இராணுவம் பிரிவும் சிறைப்பிய நாடுகளை
இந்தி அளுத்துள்ளது.

5-18, இதன் 12 கூட்டுநளே யூநாடுமாகும், ஆஸ் வல்
கிடமாயுள்ளது.

7-46, நாடுளாவில் எபரிய சுபைகள் கிப்படியனுப்பர்.

5-28, ஆடுங்கை ச்கு கிப்படியும் ஒரு யைரி உள்ளது,
ஆஸ் கிடு கிங்கி இடும்பியுள்ளது.

31-48. மோட்டார் வாந்துத்தின் எரிபொருளான இந்தீ
ஆங்கிலப் பதம் கிடைவாகும், கிடைவுக்கிடமாய்வன்று.

27-52 விவங்கநல்லில் மக்களின் பெயர்களில் போயும்
தேர்கண்ணாகுதிச்சூறும் ஒன்றன இந்த இத்தில் தேவீ
பயிர்தப்படுத்திற்று. ஆனால் குடும்பியன்று.

36-49 சேவனி, நேரம் என்பவற்றை விப்பாலை கேடிப்பிடுவன்.
கிடை கிடுகு குடும்பியன்று.

41-51 மதி விகுப்பங்கு கிடை உறும் என்பது ஆண்டேர் வாங்க
கிடை தனது தன்னமயங்கு கிடம்மாந்தியன்று.

தமிழ்நிலைகள்:

క్రమాగంచితమైన విషయాలలో అప్పటికే విశ్లేషణలు చేయబడుతాయి.

1. കോർപ്പറൽ രാഹസ്യത്തോടു ചേരുന്ന വ്യവസ്ഥയെ മാറ്റുമ്പെടുത്തുന്നത്.
 2. ബോട്ട് അധികം സ്വഭാവത്തിലോടു കൂടി ബോട്ട് അനുഭവമുണ്ട്. അതുപോലെ പ്രദാനഗിരിയായുമുള്ള ദുരിതങ്ങൾ എക്കുറിച്ചിട്ടുണ്ട്. ബോട്ട് അപേക്ഷയിൽ പരിപാടി ചെയ്തു. അപേക്ഷയിൽ പരിപാടി ചെയ്തു. 16.11.07. ഫുജ് അപേക്ഷയിൽ ആക്കുന്ന പരിപാടിയും കൂടിയാണ് ഇതുപരിപാടി ചെയ്തു. അപേക്ഷയിൽ പരിപാടി ചെയ്തു.
 3. ദാരക്കുന്ന ധാരാവായിൽ വിപ്പനയെ കുറയ്ക്കുന്നതിൽ അപേക്ഷയിൽ പരിപാടി ചെയ്തു.
 4. ബോട്ട് പേരും പത്രികയും ഒരു വിശദമായ പരിപാടിയുണ്ട്. അപേക്ഷയിൽ പരിപാടി ചെയ്തു.
 5. ദാരക്കുന്ന ധാരാവായിൽ വിപ്പനയെ കുറയ്ക്കുന്നതിൽ അപേക്ഷയിൽ പരിപാടി ചെയ്തു. പുറത്തെ ദൃശ്യമായി ബോട്ട് പേരും പത്രികയും ഒന്നിലും, രണ്ടിലും പരിപാടി ചെയ്തു.
 6. ബോട്ട് അപേക്ഷയാണ് കൂടുതലും കുറയ്ക്കുന്നതിൽ അപേക്ഷയിൽ.
 7. അപേക്ഷയിൽ പരിപാടി ചെയ്തു. അപേക്ഷയിൽ പരിപാടി ചെയ്തു.
 8. പരിപാടി ഉപയോഗം കൊണ്ട് വിരുദ്ധയിൽ അപേക്ഷയിൽ പരിപാടി.

கேள்விகள் "மெந்துக்கு கூடு

- 1-5 மாவட்டத்தினைக்கனில் இரண்டு கிரா, தில் பெப்ளிகனில்
பொய்ராகவழூன்று.

7-11 இது தமிழர் பயன்படுத்தும் ஒரு தோல்தங்க கடுவியா
கும்.

18-14 மூங்களிடங்களில் இருவுளமான்று.

20-21 கடுவரினாகு உடுத்தான் சிவந்தை இப்பொய்யனாப்பர்.

24-25. இது மாவக்கிராக்கைக்கனில் இருக்கும்.

29-27 தமிழர் பிரதநக்கங்களில் பொய்க்கங் எடுக்கும்
போது கிண்ட தில் பெரிதும் பயன் வரவும்.

33-31 மஞ்சள் பூப்புக்குளும் கிண்டுச் செழியே கூங்கின் மேல்

33-37 நாச வீராயக்கு இப்பொய்ய தோரா யெய்க்கின்டு.

தினு இங்கு கூடும்பியுள்ளது.
 44-40 இலங்கைநாட்டில் வடபகுதியிலுள்ள இந்த இடம் அதிகமானால் இம்மிகானங்களுக்கால் கிட்டன காரணம்போல் ரெநான்டெ _____ "பாடு" என அடைக்கப்பட்டிருது. இது இங்கு கூடும்பியுள்ளது.
 48-52 யே சுதாத்ரி பிழந்து கிண்஠சு தீஞ்சுர் கிண்கு கூடும்பியுள்-
 -னால்.

சுத்தியிலின் கு. ஏ. பொட்டுயில் கூற்று கொள்வோர் இதழின் விழுதிப்பக்கெத்தியுள்ள தயாரான கட்டடத் தாழ்க்கூ-
 -வட்டு ஏதெந்த முத்திறை ஒட்டடி, மாஷாக ஏயார், பகவா-
 -யின் எது அதுப்பியவுக்கும்படியும், குருபா. விவ: 3 ஸ் தவ-
 -ங்கலாக 43ம் இங்கே கட்டடத்தின் சிரப்பதிலிருந்து வாங்குத்
 -வதிக்கூக்கூம். கு. ஏ. பொட்டு விவ: 4எ் குதியவடிவம்.
 பட்டியல் உங்கள் கடுத்தின் ஏதிர்பார்த்திரும்.

சுத்தியிலின், மஸர் 3எ்,
 சூதக்கெடுத்துப்பொட்டுயிலின் வினா
 கூறும், சுதியான விளைவுகள் ஏடு-
 -தியவர்களில் பரிசீல் ஏப்பால்க்கூ-
 -ங்கு தேவரியே ஏயார் விழுவுக்குத்.

கூடு-வட்டும்.

- | | | | |
|-------------------|-------------------|-----|------------------------------------|
| 1. மார்வா | 1. ஒந்துபத்தி | 1. | S. Anusha |
| 6. காவயாஸி | 2. (—) | 2. | Fyernsgade 1. 1sal 7600 Struer. |
| 10. துவாராக | 3. வரத | 3. | V. Eranjinee |
| 15. குக்கல் | 4. சிகாக | 4. | Å gade 10 st 7500 Holstebro. |
| 19. படை | 5. பாஞ்சாஸங்குலி- | 5. | D. Sugendra |
| 23. பாங்கி | 6. சீதி | 6. | Jernbane 10 a 9600 Års. |
| 31. கோகுலம் | 7. சோகித்தி | 7. | |
| 37. திலகம் | 8. கஷி | 8. | |
| 44. காநி. | 9. பாகு | 9. | |
| 47. வஞ்சாரியாலகம் | 10. கோசி | 10. | |
| 55. மகுட | 11. பிகார் | 11. | |
| 59. பாகி | 12. வலகுச | 12. | |
| 64. விசுயன் | 13. காட்டியர் | 13. | |
| 71. கு | 14. சிகடை | 14. | |
| 77. சுத்தியி. | 15. பாரி | 15. | |
| | 16. மாளியி. | 16. | |

குறுகு வெழுத்துப் போட்டு. 3
 KRYDS OG. TVERS.

| பூ | ந | ஈ | கி | ஏ | வூ | ஶ | பி |
|----|---|----|----|----|----|---|----|
| தி | ஊ | ஏ | கூ | து | ஒ | ஏ | பி |
| ப | ட | கு | பா | ப | ஏ | ஏ | |
| ந | ஏ | ஏ | ஏ | ஏ | ஏ | ஏ | |
| ஏ | ஏ | ஏ | ஏ | ஏ | ஏ | ஏ | |
| கி | ஏ | ஏ | ஏ | ஏ | ஏ | ஏ | |
| ஏ | ஏ | ஏ | ஏ | ஏ | ஏ | ஏ | |
| ஏ | ஏ | ஏ | ஏ | ஏ | ஏ | ஏ | |

சீக்கச்சுந்தக் ஞக்களம்.

-முரளி-

Ftex மங்கற். அன்று ஓர் வெளிநீங்கிடுமோ, ஏனும் இளைந்து வடிந்தது. "டெய்.... இருஸ் உந்த தினை கூட்டுத் திடும்பினை. சுறைல் யுசு அழகான தமிழ்ப் பிடிட்டையோடு விளைஞ்.

"என்ன மத்தான் ஆலை மாறிப் போன்று, அடையாளமே, தெரியாமல்லப் போன்று... அப்படி என்னதான்றா காப்பிடுவேன்றுப் போன்று, பிரித்துக் கொண்டு டெ.

"ஓயன்றுப் போலே மழுங்கே பொனின் இதுதான்றா என்று மலுகி, போன வரும் தான் இங்கு வந்துவ, போன சமாக்கு இந்தியா போய்த் திடுமைம் ஏத்து வந்திருன்".... என அக்குக்கத்தாய் எத்து விடப்பான். "அதுதாரி என்னடா இந்தப்பகுதம்" சுறைல் விளைவிடுன். "சும்பா இந்தப் பக்கம் வருவேனும் என்ன வந்தன், என்கிடுன் :

"பார்த்தாயா"

மத்தான் கேந்திங்கிளுக்கிம் நான் நொல்ஸ்ப்புகிற விளைக்கிம் ரியும் எவ்வளவிசூர காலத்துக்குப் பின்னர் சுந்திக்கின்றோம். திட்டத்துட்ட இரண்டு வகுடம் கிடைக்கிம் என்னடா" என்றுன் சுடுருள். கிடைக்கவாம் என்பத் போல் தத்தியளசுத்திடுன். "அது சுமி என்னடா கையும் கழுதிலேற்றுக்கூற நித்திகிறுப்."

"நிமிர்ந்தபடியே" சும்பா
"கூன்திப் பார்க்குத்தான்" என்றுன் கிடுத்துக் கொண்டிட.
"டெய் விடாதே .. கிடுக்கூவியனை கணக்கி, கழுதிலேற்றார்."
அவனை விடாது கொட்டாதன்.

"இவர் ஏதுல்கூத்தாலும் இப்படித்தான்" அவன்று மனைவி ஏதோ நீட்டிப் பிடுத்தான்.

"ஒவ்வொரு மத்தான் நான் ஒவ்வொரு காமாலுக்கும் இவ்வினைப் பிடிமதி பார்த்துத்தான் ஏலவுவழிக்கின்றோன்" என்றுன். அவனுவு மனைவி வெட்குத்தால் கல்கூனித்தான்.

"எனக்குச் சிரிப்புத் தாங்குதுவு

விவ்தி... பேய்கிறதுக் கூக்கா ஜோஸ் சிரிச்சின்றுப்.... குதிதலை ஏன்னடா இரிக்க வேண்டியிருக்கு... மேய் கீழம் ஏன்னப் போன்ற நாலுக்கட்டாலே தானிய கிங்கோ வாசுதீ... உணவு எந்தோ அல்லது கும்பநாக்குவென்டியோ ஏன்னதான்றா தேங்குது எவ்விருக்கின்றுப்..... மச்சான் நீ ஏன்னதான் பிள்ளைக்கின்றுயோ இதியாது ஏங்களை நாட்டு பில்லைக்கு எங்கும் குடும்பச் சூழ்விலிக்குக்கொடு நான் ஒரு மாதிரி கில் விளையாறு கூகிக் கூட்டிப்புகிறதித்தான் ஓராட்சியின்டும், போன்றுபோன். விஸ் அங்காவுக்கு ஒரு ரீதுத்தும் கொடுத்துள்ளிருன். அத்தகுது தும்பியோலுமனியும் ஜோரமனிக்கு கூப்பிட்டு விட்டுள்ளன, கூப்பு கிண்ணங்கு நான் நாலுபனம் ஒசுகாரிக்க வேவ்க்கும் ஏன்பது நாகாக கில் ஆய்க்கலைப் போல் கல்லாத்தனமான வழிகளிலோ அல்லவு பட்டிக்குக் கொடுத்திரா அல்லது சாப்பிடாமல் இருக்கிற நான் சேகரிக்காவிப்பி, சேகரிக்க விருப்பமும் இல்ல, ஏதோ ஆன் நாஸ்ரப்பட்டு உடைங்கின்ற கிளைக்கிக்கூட வகுமானத்திலே நான் கிப்பு மிகுஷப்புத்த மேஜுகள்கூன்."

"பேய் கிளை மட்டும் நல்லா யோசி ந்... கிளைடக்க விப்படியாக ககல விளைவாக்கியதை டூம் வைந்திருக்கும் இந்த நாடு ஏங்கை நாளிக்குத் திருப்பியும் அறுப்பலாம், அப்பட்டநான் கில்வேலி தீவிப்பி அலுய்யிவிட்டால் பள்ளு போல் ஆம் சுந்தியிலே போய்க்கான் சீர்து ஒருள்ளும். பிரத்தநான் முயுமா---? யார் நான் ஏங்கை மதிப்பாரிக்கு - கொஞ்சம் யோசித்துப் பார்.... உள்ளூ கொப்பர் நான் கிளைமூழம் ஸ்ரீப் பார்ப்பாடிரா....? ஏதோ முந்து சூப்பும் ஏதோ மிகுஷப்பிடிக்கப்படார்...."

எனக்கூலிலாம் தலையே சுந்துவது வொல்குந்தது. கிழவனி ஏன்றா இப்போ சுந்திக்கிடையே என்பதுவே வாக்கிவிட்டது, "மச்சான் பிறு சுந்திப்போம்" என்று மொல்விக்கிளை டு மொல்வின் நார்த்தநார்.

ஏதேனுப்பொலை ஏந்து வள்ளுவியில் ஜோஸ் விழு ஏதோ கூட்டுவேற்றுவில் கூனித்து விடுத தாங் மன்றிக்கு நாட்டு கூன்றான். "கிளைத்துப் பார்ப்ப சிகல்வித்து கூந்த்தாங்கியா? புதங் வேங்குமிகுக்கு என்ன இலம் கிட்டிருள்ளன் குரல் கன் கிளைக்கவோடு கிளைத்தவாய் என் நாலுகாலில் விடுந்தது.

நால்லம்



சூர்கள் சிற்குளிக்கு!


1. உவகந்திலேயே எப்பியந்து ஏது? அது எங்கென்றாலும்?
2. எந்தக் கிரகம் தான்னேச் சுற்றி வளையம் என்றால்லது?
3. உவகந்திலேயே நீண்ட மலை ஏது? உயருமான மலை ஏது?
4. உவகந்திலேயே நீண்டாங்கு ஏது? அது எங்கென்றாலும்?
5. மைக்காஞ்ஜகாசியூட்டன் கிருங்கு பன்னூடு காங்கிரஸ்வாங்கி என்ன?
6. ஸ்கார்டு கோவியாவியூட்டன் காங்கள் எந்தன்? அவைகளின் பெயர்கள் என்ன?
7. சூரிய மூக்கு மிக அண்ணமய வீட்டன் கீழும் ஏது?
8. ரெட்டுமார்க்கிள் எங்கே பூதன் தூதில் நடை பாராது (gadade) அனமங்கப்பட்டது.
9. "கேஞ்சூரா" என்பதன் குறைப் பெயர் என்ன?
10. ஏமது சூரிய குடும்பத்தில், பெயிய கிருங்கம் ஏது?

ஒன்றுதூ மலரில் வெளியான தேங்கிகளுக்குந் தீரியான பதில்நாள்.

1. மேரிக்கிழுரி அம்மொயார்.
2. திவிங்கிலம்.
3. கீதின்லாங்கு (Keeraniland)
4. கிருஷ்ணரா
5. 11,000 பாலக பருளை.
6. ஆஸ்புரிந்தீங்கநாட்.
7. இங்களி போட்
8. ஸ்விப்ட் (மௌங்கி சுகிலை மீற்று)
9. கேர் சாகாங் ரீதூடன்.
10. அவுத்தான்டர் கிருங்கம் போப்.

VED DU DET?-----.

- 1.Hvad hedder verdens største flåde? Hvor ligger den hen?
- 2.Hvad hedder verdens længste bjerg? og det højeste bjerg? . Hvor ligger de hen?
- 3.Hvad hedder verdens længste flåde? Hvad ligger den hen?
- 4.Hvad hedder de to gamle civilizationer, der var i mexico?
- 5.Hvor mange lande er der i Skandinavien? og Hvad hedder det?
- 6.Hvor blev DK's første gågaden bygget (lavet)?
- 7.Hvad står NATO for? North Atlantic Treaty Organization.
- 8.Hvilket Planeten, som har ringe omkring sig selv?
- 9.Hvilket Planeten der ligger nærmest til Solen?
- 10.Hvilket Planeten er største i vores Sol system?



ரூபர்: திருநாடா நிலைப் பள்ளத்துவம் குறைஷலை.
செய்கிமாட்டுயில் இந்த பட்டினமாவ...

மாதிரி: நான் திருநாட்டிலை உதகங் பிழக்கி 31 க்கு வகுப்பிலீக்கர் பிடித்துத்தான் ஏற்றுப்போன பொட்டு சுகான் போன கிடத்திடு....

காலம்பும் நடனமும்



ஸல மரங்கள், ரெட்டிகள், புளி, சூதிகள் என்ற வளர்ந்த ஊதனா. அந்த இடத்தில் பத்திரீ வேர் சேர்ந்த கலைப் பிழைத்தாலும் விடக்க முடியாத ஒரீ வயிலை கீலமரம் நிற்காது. அதன் கிளிகள் கிண்ண முறை அளவில் கிடைத்தான். அந்த கீலமரத்தின் கீழே ஒரீ விரிய நோயைப் புளி அளர்ந்து, ஏத்தன.

ஒடு நாள் தீர்பு வெக்கே வெந்து வங்கி-
மல் கருவிரல்லே ஒடியது. அந்த காலை ஏல்
விவரிக்க சீதா பக்கமாக உள்ளது விவரித். இந்த-
யில்லாம் பார்த்துக் கொண்டிருக்க வீவரம் காலை
ஏனிலீபி பார்த்த நண்பா, உன் உடலின் கீத்
யில்லை. அதனே தான் கி விவரிக்க ஒடும் பக-
கமாக சாய்ந்த விதியினை. எனினும் பார்,
நான் விவரிக்க ஒடும் போது விதியாக்கன
விதை எதிர்த்த விதியில்லை. ஏவன்னீருள் என்
இடமிலீ காதியுள்ளார் என்ற நிலைத் தானே
ஏதாக்க பெரிய வாழ அந்த காலை ஏல்லீபி பார்த்த
விருத்த. விதை வில்லாம் காத்து போட்டு மாட்டு
காலை ஏல் விவர.

தீர் நாட்களின் பின் நாற்றும் மதவுயிர் வைத்த வகையிடுகிறது. ஆனால் அதை சுதாபிள்ளி கூடிய விழுத்துக் கிடையும் -

மார்த்தின் நகரத்தில் சுற்று ஒடு நன்றி நீ என்கள் -பி மார்த்தின் ரூமில் வெப்பிடாலையு. இரிசோந் ராவிலிங் போய் விட்டது உன் கீழ் நகரு ஸிள்ட் ஊ ஏது செல்லத். ஆலமரம் மென்னாமாய் இடுக்கது. தான் ராம்பு இறுமாபிய நகர்வாந் நூலை திரீவந் தான் தன் ஆலமரம் மனதிர்ச்சோ ராணி - கீயது.

-குசா.
-கநால்ஸ்டர்ப்புப்பு.

Der var mange træer og højt græs på et sted. Der var også et enormt stort træ som man ikke kunne omfatte med hænderne. Det's grønne voksede langt. Der var et "lille græs" under det store træ.

En dag gikfloden over sine bredder og vandet løb hen til det store træ og det "lille græs". Men det "lille græs" lå ned på jorden i den retning som vandet løb. Efter at alt vandet løb væk stod det "lille græs" op som før. Men det store træ holdt øje med det "lille græs" og sagde "du har ikke så mange kræfter som mig, derfor lå du ned på jorden i den retning som vandet løb. Du kan se at jeg kan stå imod, når vandet kommer fra floden. Det er fordi jeg har så mange kræfter". Såden pralede det store træ af sig selv og grinede af det "lille græs".

Efter få dage regnede det meget med storm i mange dage i træk. Så væltede det store træ ned uden at bruge sine kræfter imod stormen. Så sagde det "lille græs" med et grin "der var en dag da du drillede mig, men hvor er dine kræfter nu?"

Det store træ holdt mund og tænkte ved sig selv af man ikke skulle være hovmodig.

(Oversat fra Tamilsk til Dansk af "Maty.Jeyaratnam")

"K.MAHENDAN,SUKIT OG KUMAR'S HISTORIE"

Engang boede der en trold og en nisse inde i skoven.Der kommer mange mennesker i skoven,og trolden fanger bare alle menneskene.Trolden har en pistol,og han siger hit med pengene.

Engang kom der en jæger ind, og nissen blev helt rød i hovedet og bange, fordi han troede,at jægeren ville skyde ham men jægeren ville skyde tiger og løver.

KUMAR



KMAHENDAN

Trolden mødte tigeren og blev grøn i hovedet af forskrækkelse så kom jægeren og skød tigeren,og heldigvis skød han også trolden.



Nu er nissen og menneskene glade,fordi trolden er væk for nissen og menneskene var nemlig gode venner.

(SUKIT)



Der var bare en lille troldunge tilbage,og den blev meget stor, men den var gode venner med både menneskene og med nissen,og den blev gift med en sød troldepigle.

SANTHIRIKA OG SEYAS FORTÆLLER"

oooooooooooooooooooo

Vi går i 1. b. på struer østre skole.

Vi har altid lektier for om man-dagen. Vi har lært bogstaverne i, o, ø, s og t, og vi har lært sange om bogstaverne.

Hver torsdag er vi sammen med en 2. klasse i 2 timer ude i den lille aulæ. Der har vi spillet nogle spil, leget "banke banke bød", og vi har også spillet bold.

Tre timer om ugen er vi til ekstradansk sammen med en lærer, der hedder Randi.

Hver mandag går seyas til tamilsk i 3 timer her på skolen



Randi (lærer)
østre Skole
Struer.

கூந்த இதழ்கள் முன்றியூம் "காஞ்சி" சிறார்த்தவின் பிள்ளைகள் 10 மாதம் கொண்டிருக்கின்ற விழிகளைக் கொடுக்கின்றன. இதில் 2 ல் மிகவுமிகு பிள்ளை 10 மாதம் கொண்டிருக்கும், எந்தச் சிறார்த்தமும் பலில் அழுப்பிலிருந்தாலும் கவனிக்குவியது. இதில் 3 ந்த காஞ்சி போன்ற சிறார்த்தமும் பலில் அழுப்பிலைத்திடுகிறதும் மந்திரிக்கியங்கள் உள்ளது. இதில் கற்கான 10மாதம் கேள்விகளில் சரியான பதில் அழுப்பிலை கூறல்விகாரதாகத்து. B . (எதாவத?) ஒ சந்திலி வாட்டுத்துக்கிண்ண.


எந்தெங்கில் வருவாறும் அதன் பயன்களும்
(சென்ற விதம் கணக்கி)

எந்தெங்கில் உள்ளடங்கும் விதம்.

- ① குழாயிலுள் காற்றின் அதிகமான மேற்கொண்டு வரும் செல்லும்.
- ② மின்னிலை உள்ளடங்கும், கோர்மின் வாய், விரிவாய் விவரிதிகளையே அநிக மின்னாட்டும் விடுதலை செல்லும்.

எந்தெங்கில் படையே மேற்கொண்ட வாயுக்குழாய்களைக் காட்டும், புதிய மேற்கொண்ட காலை குழாய்களைக் கணக்கும் உள்ளடங்கப்படுகின்றன.

- ① படையே மேற்கொண்ட வாயுக்குழாய்களைக் காட்டும்.
- ② புதிய மேற்கொண்ட காலை குழாய்களைக் கணக்கும்.



ஒர் அந்தெங்கில் கண்ணுழுக்கு விழில் உள்ள காற்று ஏற்றுத் தீங்கப்பட்ட பூட்டப்படுகின்றது. இதிலூள்ள காற்றின் அதிகமான .001 மில்லி மீற்றர் பாந்தும் அனுப்புக்க விடுதலை செல்லும். வாயுக்குழாய்கள் எநிர்மன்வாய் (Cathode) C எட்டும் குழிவாயும் அதிக மின்னாட்டும் அதிகவிடையுடன் விவரியீற்றும் தீர்மானமுடையதாயும் உள்ளது. கிநி படத்தில் காட்டியபடி அனுமத்துப்படுகின்றது. "B" என்ற செப்புக்கம், குழாய்கள் மற்ற குழாய்கள் பொதுத்தும்

படிநிறுத்துகள்களு. மின்சாரத்தின் தடுத்து விழுத்தும் இலைக் கிளிங்டு (Target) ரூபீஸ் கூமீபியன் உள்ளுவியில் பொருத்தப்பட்டுள்ளது. இவ்வகையாக கிளக்கு டங்ஸ்டன் அல்லது பிளாஸ்டிக் உலோகத்திற்கு ஆண்டு. கிடை வரிசு-மின் அரிச்சு கோர் எதிரே இருக்கின்றது. இதன் பறபிபு குழாய்கள் அச்சுக்கீடு 45° தூய்த்து வைக்கப்பட்டுள்ளது. கோர் மின்சாரம் ஏயுடன் வெளிப்புறமாக இளிக்கப்பட்டுள்ளது. கோர் மின்சாரம் தெளிவாய்க் குதுப்பதால் கெய்ஸ்ட் குதுபம் அதிகமாக இருக்கும்.

கிளக்குபூபி 30000 ரூபீஸ் 50,000 ரூபாய்ட். தக்கள் வளர் மின்சாரத்தும் உள்ளடங்காக் கூபீஸ் குதுபம் கீழ்க்கண்ட கிளக்குப்பட்டுக்கீட்டின்றது. கோர் மின்சாரம் குதுபம் கோர் மின் வாயுடூம் எதிரே மின் வாய்க் குழாய்கள் எதிரே மின் வாயுடூம் மினிக்கப்படுகிறது. குதுபமுடுத்திருள் இயங்க ஆரம்பித்ததுடன் C எஞ்சின் கீர்மின் அரிசில்குத்து மின்னூலுக்கான வெளியே போடப்படுகிற அளவு. எதிர் மின் வாய்க் குழிவாக குதுப்பதால் மின்னூலுக்கான உலோகம் கிளக்கின் மீது இருக்கின்றது. மின்னூலுக்கான அந்வேகத்தில் செல்லுகின்றன. பின்வருவதாகச் செல்லும் மின் னூலுக்கான உலோக கிளக்கின் மீது மோதித் தீவிரமான இறுத்தப்படுவதால் மின்னூலுக்கான இயக்க ஆற்றல் (kinetic energy) உலோக கிளக்கத்தை நூல்க்க ஏதும் தாரிந்தன வெளியிடச் சிகிச்சீத்து.

மின்சிக்கீல் பின்வருவாகச் சென்று ஒரு பொருள் தீவு தாங்கும் போது அதிக அளவில் வெப்பத்தை உள்ளடங்கிறது. எனவே மின்னூலுக்கான இரியும் கிடத்தில் அளவுக்குள் உலோகம் மிக எளிதில் உருகாத டங்ஸ்டன் அல்லது பிளாஸ்டிக்குறில் அளவுக்குப்பட்டுள்ளது. மின்னூலுக்கான தாங்குதல்நாள் ஏற்படும் வெப்பத்தை எளிதில் எவ்வே கடத்துவதற்குச் சாத்தமாக எளிதில் கடத்தியான செப்புக்கம்பியுடன் உலோக கிளக்கு இளிக்கப்பட்டுமுடுக்கின்றது. செப்புக்கம்பியுடன் வெப்பத்தை எளிதில் வெளியே கடத்துவதற்கும்.

மின் அலுங்கள் குவியப் பெறும் கிள்கிகாக் கூளை உலோக கிளக்டி பின்வரும் பண்புகளில் தொழிற்சால் இருந்தப் போன்றும்.

1. உயர்ந்த உட்கு கிலியஸ் உலோகமாக இருந்தப் போன்றும்.
2. அலுவியஸ் அதிகமாகவுள்ள உலோகமாக இருந்தப் போன்றும். அவ்வியஸ் அதிகமாக இருந்தால் ஏந்ஸ் குதிர்க்கால் ம் அதிகமாவில் உண்டாகின்றன.
3. கிளக்டிகில் பயன்படுத்தப்படும் கூல் பொதுனில் கீழ்விழுந்தும் பிக்கக் குறைவாக இருந்தப் போன்றும்.
4. அவ்விலாகம் எனில் நடந்தியநாகவும் இருந்தப் போன்றும்.

குழன் ரீமன் ஏந்ஸ் குதிர்க்கால்.

குழாயில் வாயுவின் அடுத்தம் மிகங் குறைவாக இருந்தால் ஏந்ஸ் குதிர்க்கால் ரீம்-டாங்க அதிக மின்னுடையும் தேவைப்படுகின்றது. அப்போக்கு உண்டாகும் ஏந்ஸ் குதிர்க்காலுக்கு ஆடுவிச் செல்லும் திண்ண அதிகமாக இருக்கும். ஆற்றல்லும் மிகின்திடுக்கும் இத்துரிச்காலுக்குத் தழன் ஏந்ஸ் குதிர்க்கால் என்றும், கிளாயில் ஜூன் வாயுவின் அடுத்தும் மிகங் குறைவாக இல்லாமல் கிடுப்பின் ஓட்டுவிச் செல்லும் திண்ண குறைந்த ஏந்ஸ் குதிர்க்கால் உண்டாகின்றன. கிடைத் தீவிர ஏந்ஸ் குதிர்க்கால் என்று அனுபாக்கப்படும்.

குறைப்புக் குழாயில் மின் வாயுநூலும் காற்றுக்காலி ரூபாய் குறித்துக் கொண்டிட இருக்கின்றன. மேலும் கிக்குடாயிப் பெருக்காரம், கேலி செய்தால் குழாயிலுள் இருக்கும்போது அலுந்தூட்டங்கள் கொற்கின்றது. கிடைல் வாயுவின் அடுத்தும் உருவருக் குறைந்து இயக்கம் கூடுதலாக மிகுந்து வாய்க்கூர்க்கு குதிர்க்கால் இருக்கும்போது அதில் அளவுக்கு ஏந்ஸ் குதிர்க்கால் குறைந்து இயக்கம் கூடுதலாக மிகுந்து வாய்க்கூர்க்கு குதிர்க்கால் இருக்கும்போது பல்லாடியம் ரீமன் தகுதிகள் (Palladium Foils) குண்டுக்கும் பில் ரிபாக்ட்டப்படுகின்றன. கிக்குடாயில் E, E₂ என்ற நிருமின் வாய்க்கூரும் ரிபாக்ட்டப்பட்டுக்கொள்கின்றன. E, E₂ என்ற நிருமின் வாய்க்கூரும் A, C கிவற்றுடன் குறைகிய கிளைக் கூடுதலாக ப்படுகின்றன. கிடைல் A, C, குடுஷன்டமில் கிருக்கிம் மிகுந்த மின் அடுத்தத்திற்கும் E, E₂ கிவற்றுக்கூடுதலே ஒரு

மதிரி ஒழுமே வூடுகள்ப்படு

* அடி உண் +

விழக் குறியல்களினால்
4ந்தச் சிரிக்கிறத்.
பிழுக் குறியல்களினால்
4ந்தச் சிரிக்கிறத்.
யரதுப்பல் நூல்கும் நீந்திய திம்பாய் களினால்
காந்தியும் பாலமாகச் சிரிக்கிறத்.
தில் ஹ்ரஸ்ய மிமாஞ்சகளினால்
யேசும் பலமாகச் சிரிக்கிறத்.

கீலுடைத்தச மதந்தக்கு விளக்கம் ஏசான்னோவ்
அவிம் யச ஏயன் ஏயஞ்சுக்கில்
யகரகாட்டிடச் சிரிந்தாழ்ந்தவ்
2 உக்கம் சிரித்தது; சிரிக்கிறது; சிரிப்பாம்
ஏஷ்ரெங்கும் சிரிப்பாம்

கூங்கேன் சீழ்ந்த
மாநிட்டகன் சாகட்டும்;
தூப்பாக்கச் சூழுத்தச்
சிந்துட்டும் உடல்கூ
திரிப்பாம்.
சிரிப்பாம்.

4ந்தச், காந்தி, யேச விழிக்கும் போது
நாம் மட்ட ஏமான்!
சிரிப் போம்.

தத்துவங்காச் வாழ்வந்தாக
மாநட்டி ஏசந்ததூப்
தத்துவங்காச் வாழ்வந்தாக
மாநட்டி ஏசந்ததூப்
தத்துவங்காச் வாந்தி விழுப்
ஏசந்தவங்கு எஞ்சு அர்த்தம்
ஏஞ்சாம் கைகில் மாந்து

பார்த மாதாவிடம் தந்தும் கேட்டுளாம்
மாதானு வோடுவதுத்தான்
மாதானு வோடுவதுத்தான்
கேட்டுடர மாதிரி
பார்தா மாதிரி
தந்தியத்திற் வோடுவாலும்

அயை நிற்வாணக் காந்திக் கிழுவின் விலையில்
காகும் ஏச்சுமினுதில் என்ன அப்பு?

கிற்த உ-வகை
அழ்த்தும் ஏதாற்றலை கிள்ளி
எல்லாரும்
ஙை ஏங்கட்டாச் சிரிக்கலாம்.


சாங்கும் அழ்த்தமில்லை
விழுப்புக்கும் அழ்த்தமில்லை

நாம் நடந்த யாழ்ந்துப் பீவியங்களும்
விழுக்கவியங்கள்
கிற்திரா காந்திக்கு அத்து ஏதுத்திய மன்றபங்களை
கிற்த ஏவன்றும்.

ஏந்த ஏந்தநில்
ஏந்தாலும் நடக்கலாம்

ஓ!
ஏவுக்கம் ஏகட்ட மாநித குலம்
நீ ஏகட்ட கெட்டிழிகு
உங்கு ஒர மாரும்
கடஞ்சும்
ஏழுழுபும்

மிருகங்கள்
மாநிதக் காட்சிக் காலை அலுமத்து
இவுழக்கை யார்க்கிழஞ்சூ.
மாநிதந்து காலை!
சீரியுவகள்
மிருகங்கள் திருப்தியிட்டும்.



உண்ட்கிய ரெல்லர்



கோழி சு-வியும் விடுவெள்ளி காலிங்கா. நா என்னவை விடுயாததா? அதிலேயெப்பு மார்வதிக்-கிழவிக்கு ஒத்திட்டியந்தான்.

கிழவிக்கு கால்து அந்தநால் சேலுக்கு. எப்படி குறுக்கு கிழவியை உட்கொள்ளவேண்டும், உந்துமே. எதிர் கோப் புகையிலையில் அஞ்சி விடுவிட்டு குடும்பத்தை விட்டபில்லோன் அவனுக்கு ஏதோ ஆத்தியார் கிடே. தீர்.

கிழவியும் விடுவெள்ளி வந்திடுகிறா எப்ப மார்த்து ஏட்டை காலங்கு தட்டை அதை வந்த பொது, வாச-த் தக்காடு உட்கா முனக்கு சுத்தம், மூலிகைக் காதிஸ் விழுத்து. அது விரைவும்போன்ற கீப்பிடிப்பங்கும். ஏப்போக்குச் சுருள்ள விட்டதை கண்ணன்னியும். அவன் சுக்கரத்தையும் இழுந்து - "கீன்று, "கீன்றும்" எனக் கீப்பிடிப்படி தீண்ணங்கு வந்தவனுந்து கிருபீக் கால்கொனவினர்.



சிகுவர்ட் - எனின்டாபிபா Sprog skolக்கு
மோதுயி. ஜியில் Teknisk skolக்கு மோது
யி. எப்படி.....

தூர்களிடமிருந்து - என்ன ... மொடாலை சிமூர்
துவது பழுவிலை ஓத்திழைமாதிரி கிடக்கு...
ஒருவர்? ? ?

இன்று சீவனி இழுதி தொயிறு. அங்குமத்துன்.
எனிலிவ்வாமஸ் பார்வதிக்கிடைகிக்க கூடினான் தலத்தெஶம்தல்-
வர்சு, இந்தத்தில் இன்று சிறிதுதான் அஞ்சமாதிரி ஏவர் தொ-
நாமத்தில் பொட்டுவைத்தபின்புதான் அவனுக்கு பொறியாறும்
மட்டு. சிறுவர் சிழுதி கடுமொட்டான் பேர்கார் ஆவச்சக்காயப்-
போட்ட இயந்திரங்களிலையை எடுத்து காரு ஆதார ஆத்திக-
தொங்குப் பட்டெங்கு ஏவனிலை வந்துவருா..... அவனு அஞ்சக்-
காட்டி அழிவுவத்தான்

ஈயோ! கான்று எங்கெந் குறுக்கொப்பொன-
ர் இந்த ஏவனையாக செய்தது.....

அப்புவுடையார், இன்று பூட்டுக்கால்கள் இரண்டாய் கூடுத்திலை விருங்காக்கினா. கிழுவியின் உய்து என்றும் மிஸ்லா விளக்குப்போல் இமதுவகமான்கி விடும்கொஞ்சம் இருந்து.

அவனுக்குத் தினங்கூயச் சிற்றியலு. நினவினாட்டுக்குர்காப்-
அவனினுடே பார்ச்சபாத்திர் காலடிகள் விரோஷம் கூடுவது. புரிச்சும், பரத்தாஸ் மூத்தும் போல் பட்டிருப்பிடா. சிவியும்
அவனுல் பொழுதும் கொஞ்சமேடுயவில்லை. வாய்மீட்டும் -
இற்றாக மூழுஞ்சுத்தான்

கான்று! கால் உண்சே வணங்கியதெனால்
யான்தோல், எங்கூ பிள்ளை இயுக்கத்திலை. எப்புருவானால்
உணக்குத்தான் தெரியும். வயலுவந்த குமரிப்பிள்ளை விட்டு-
கையில்லை உடலேனு. அவனுக்குங்க்காலும் ஒரு விடுவந்தா. அங்குலை இருப்பும் உருபு கிழவாறு ... காலுமோ விரோஷம்-
கார மக்களையாவது உருபு வையடா கிண்று!

நூநிலை விடுவந்தயுத்து ஏழை உடங்க-
போல் வர்த்தான்

வாய்க்காலம் கடவிற் வள்ளுவதோன்று. ஈரை வலிந்து சுந்திச் சொல்லு, எங்கூறுமே இந்தை இந்திய அவச்சுக் "புலவராலி":

விரிந்து சிற்க்கும் பக்ஞப்பக்ஞவள்.
இ செப்பிழங்கி, ஸ்டஸ்கங்.... வென்றாரை விரிப்பிற்கும்.
வந்த பத்தூறிலூச் கம்பாம் பொர்த்தங் பொள்ளதாரை..
தம்பட்டமாடுத்தங் இலகும்.... புதுப்புறையள இயெட்.
நகாஸ் ரூநிடப்பீட்டை மஞ்சும் நிறைநை புவிக்குங்கால்
இர்வு என்னாலோ விழுதுகளைக்காலாக கஷைக்குங்கி. பெஞ்சும்
கிழுவிற்கு சங்கடத்தை உங்கவேங்கியிடுத்து. சூழும்.... *

பல காலத்திலூப்பிள்ளை ஹோதியை
நாமார் கிழ்சு சுந்தில்லித்தார். ஹோதிராபாயைக்கே
இலாப்பானான அஞ்சலாய்க்கவாறு அவர் அடுக்கி.
இக்குங்கும் கிருவுதே ஒரை ஒருத்திஸ் கட்டப்பன் இல்
ஏநாய்க் கட்டடத்தகுகியாரிக்கார்....

தாய்விடமாக்கார் வண்ணிப்பத்திற்...
ஊரிக்கை பிரத்தினாயகினிஸ்லயு.... கிருகை எவ்வகு..
ஒக்குப் பேயட்டாகாம். ராத்திலி மூதைக்கூச்சித்
கீழ்க்கைய உடைச்சுப்போட்டு ராங்குவும் புலவன
வினையும் சித்திவகையுமிட்டு. எங்களுக்கு உடன
வேந்தி ஒம்புச் சிடைத்திடு. தீவினாற்றான் சூலை
அகந்தவிடுக்கு அடிமீது இலாந்தாவர். எந்தாட
பறவுயிரகாலத்தும் காட்டுக்காலமாகி. அவர் பீவ்பான்.
ஈவிர் சுட்டுக்கால்க்கு போன்றாம். சீமியும் கென்,
ஒக்குடு நாஸுபக்கந்தாலையும் வகுதிடிலேதன அழுகிச்
சூற்றுக்கார். காங்காங் உடன்னாய் அடிமீது-
ஈந்க். பீங்கு மனித்தீயாலத்துக்கு ஒலை எடுத்துச்
ஏநாயமான காலாஸ் எடுத்த நாங்கார் ஆசுனுப்.
மனிக்காய் இந்துக்காரர்.....

16..... என்ன கையிழங்குமானாலும்
விதைவசிக்குரும், விப்படுதயளிங்கும் வலியைக்கிழு.
ஈவி முச்சாஸ் கீவந்த அங்குவஸ்ப்பாகர். எங்கு
அடுக்கு கால்க்கும் கீழும் வகுதிடில்லோ. போதான்..
பூத்து சுந்திரிஸ்....

ஓடும் கோடு உதவ்விலை திடு...
வியின் இகத்திஸ் மதை ஏயிலது பொலிடே
பே... சங்களின் மனதுக்குர் போன்றுமத்தியது
கனத்துப் போயிடேத் திருமானின் ஏமிஸ்த்திர்த்திய-
அச்சு கண் கண்ணிடு பார்க்கவுட்டயவில்லை....

இடுயா! என்று பிர்க்க வைத்தும்
திடு இந்த கிடூட்டுக்கை கிடந்தது. என்ன ஒகாரனம்-
யிடு... என்று நான் வணக்கினாதப்பிள்ளாட்சோகாச...?
விடித்த கண்கர் பேடுடுயாமலு
கிடுவி நீண்ட விந்திரைக்குச் சென்றுவிட்டா..

மட்டாட கட்டுங் விஸ்வாஸநாஸ்
கட்டுட என அடித்தவாஜ், பார்வைக்கேக்கூட கிடு
விழுமில்லாமல் குடுப்பிடித்த கைக்கிளோக்குப் போ
கும் கண்ணுடுயின் இடுசு விர்க்கு உடைத்திடுப்
புதை மற்றுவங் நண்மேல்க்கூட பு என்ற
ஒருக் கோடு யையாஸ் மறைத்தவாஜ் போவா
நாந் இடத்துக்கு உக்கு இகாந்தார்.

காத்து வைத்திருக்கிறீர்

காதுப் பெய்கஞ் சூநோம் - காந்த
கீர்வாட மூலிகை.....
காத்துப் பூநெயும் தூந்துவாந்த- ஏ
நூய்வாக்கும் மூதியும் ஊழிவிச்சுர்- சீட்டுகல்...
காந்திருக்கியப் பேசி காந்தம் ஏய்துவிரு- காவிரிக்
கால்யாமல் ஏதுபடிக் கைவிலையும் காசு கேட்கும்,
மாநாவ்வெட்ட மாநில்லை, மாநா காந்திருக்கும்.
கோநாத்திருக்கில் கூவும், சாப்பால் சந்திரிக்குவில்-
காதும் பாம்பாமல். சீந்திரிமுசு நூட்காமல்,
காந்து புதித்திருக்கி! சீந்திரம் பயட்டிருக்கி!!

காந்து காந்து

வளைக்கம். நானே டு பத்திரிகை-
நிபுர். சிங்கவிடயம் பத்திரிகை ராஜஸ்வரம். முட்டியுமா வெளி அவ்விடத்தில் சின்ஜுவர்க்காலை விளை-
வுப்பாது பார் போடியடித்துக் கொள்கூவேக்கு ஏது-
க்கூ வெள்ளாம் ராஜஸ்வரம் போலில் போக்காலை... .

பெரியவர் நின்றென் ராஜஸ்வுங்கர்..

சிழுவிறையாடு விதைவ. ரண்டு பிரீரைய.

ஏ. பொடியன் கொந்தன் வியக்கத்தில் சிறுக்கவன். ராத்திரி சூழத்துத்தில் சூழியிட்டை அம்மிடுத்தான் சூல. சிட்டுப்பேசுட்டு பாலேஷ்கா கொள்கூவேக்கு வோட்டுக்கீருவ்கார். சிழுவி கோவியும் ராஜை விழுய
ப்புக்கு வெளியால் வக்கிஞக்கும்போக.. விருட்டுக்கூ
வாதாயும் கெளியெல்லாக்கம். சூழியர் மனிதையெலு
குட்டுயிர்க்கொங்கும். மனித பயங்கு மயவுக்கு வோட்டு.
அதோடு வீட்டுக்கூட பத்திரிகை பொடிகூட்ட வெட்டை வயதி-
யயும் சூழிக்காரங்கள் கூடுதலும் பொடிகூட்டுக்கள்...
இந்த மக்கிளிக்கும் நானியாசுபோக: நானு வரியத்துக்கும்-
பிறகு மக்கை விருத்துக்கொலுத்தில் கௌருடை ஒன்று விழுவிடும்.
ஏற்கும் மனித பயங்கு மயவுமாய் -
விழுத்துத்துக்கு வணங்கியுறைவாம் சூடுக்காக வயங்கு-
துக்கியெல்லை: உண்ணம்போது தவிக்கான மனிதி...

எந்தும் போன்னால் அங்கைறை
நோயியு தனிக்கூடுமுற்கு கோவையிழுத்துத்து...
குகுகுக் காத்து நாந்தன்ற்து. கங்கிய மாணிக்குக்கு.
கந்தின் அகவயிலை தமத்திலு நாக்காக்கி கங்கத்தை.
ஏட்டுக்கீறா. திட்டிரா, கஞ்சியும் போல் விராங்குவிடு-
விராப்பீட்டுக்கும், பொம்பர் விமானங்களும் வட்ட-
மிட்டு குலவிராவியில் ஸ்ரூத்திலை மாத்தமாகவும்.
த்துக்குந்தது....

கட்டும் விருத்துக்கொந்து-
தொட்டுக்கொந்து கூத்தியெல்லை, அத்து வழ்வைக்கொரித்
வுக்கூரி, வாரிக்காக விருத்துக்கிண்டு, ராமக்கொயிவுடு.
தக்கியதுக்கொட்டு யது.


* ஏதோயும் *
- Holzschro -

- விரைவு வாண்ணி -

ரூடு சிங்கானி தனது ஆராய்ச்சி ஒன்றுக்காக நம்பி ரூப்பிடுவதற்கு பல பரிசோதனைகள் மேற்கொண்டார். இதில் தனது உத்தரவின் பேரில் அந்தத் தவணையானது கீழ்ப்பட வேண்டும் என்பதை அந்த சிங்கானியின் யேடு விடுப்பாக இருந்தது. இவ்வாட பயிற்சியின் பின்னர் "Hop" என்று சொன்னாடன் அந்தத் தவணையானது ஒரு தரம் இன்றோக்கிப் பாயிந்தது. சிங்கானிக்கேள் அனவில்லா சீனாந்தம். நான்டையில் தவணையின் ரூடு காலை வெட்டு விட்டு அதே "Hop" என்ற வார்த்தையை உபயோகித்து தவணையைப் பாயிந்தது. பின்பு இறைடாவது காலையும் வெட்டு விட்டு "Hop" என்று தவணை உண்டையில் விட சம்பந்தம் இன்றோக்காகவே பாயிந்தது. நான் எட்டுவில் உண்டுவது காலையும் வெட்டு விட்டு "Hop" என்றார். அது மீண்டும் வாடுவதையை விட சம்பந்தம் இன்றோக்காகவே பாயிந்தது. இதுதியின் நான்காவது காலை வெட்டு விட்டு "Hop" என்றார், ஆனால் தவணையை இருந்த இட்டுக்கொண்ட விட்டு அன்கூவேயில்லை, இதுதியில் விக்ஞானி தனது முடிவில் தவணையானது நான்கு காலைகளையும் இப்பக்கிள்ள போது கேட்கவின்ற சுக்கிளை இழுந்து விடுவிட்டது என பூரவ இச்சார்.

[நாதுவழிக்களை]
"உசந்தெங்குப்பேறோ"

ஓஆம் ஆண்டுவருந்து பூமியிலிருந்த சனத்தொண்டூரா-னது கிடுமட்டைக்காவக்கு 1700 வடுடத்தொட்டியது. ஆனால் கிப்பொட்டு கிடுமட்டங்காவதற்கு 30 வடுடத்து. ஓ மாந்திரம் ஏடுக்கின்றது. ஆகவே 2070 ம் ஆண்டிலில் பூமியின் சனத்தொண்ட 10 மிலியர்டாகத் திடுக்கும்.



"TILJER, KÆRE DANSKERE"

STILJER, KÆRE DANSKE.

Digitized by srujanika@gmail.com

A small, detailed illustration of a building's roofline or a decorative architectural element. It features multiple layers of tiles and intricate patterns.

forty-eight

“TIL JER, KJERE DANSKERE” என்ற கவிதைப் புத்தகத்தால் முறையில் ஒரு வினா விடப்பட்டுள்ளது. இதையும் காண்க.

Uthayakumar Sapapathy fra Hinnerup ved Aarhus har udgivet en Dansk digt, der hedder "TIL JER, KÆRE DANSKERE". Vi er meget stolt af at en tamil som Uthayakumar Sapapathy har udgivet en bog med dansk digt. Vi ønsker dig tillykke med din bog.

"CHANCHIVE" er meget glad for at orientere jer om bogen "TIL JER, KÆRE DANSKERE".

திருச்சான் மல்லிரையாளி ஒ படுத்தங்கூடியனால்-
ரெபான்திளில் எல்லம் முதலீஸ் விழுத்தாக்குத் தின்டோ இந்தாணியூருஞ்சுக்கு. சீல்ஹாந் இந்தாணியூ-
ருமின் பார்ச்சுத்தாக் பல்லி மாதுவே பங்கத்தில் வந்து வாக்கு விநங்கிட-
பாய்ச்சுத் தின்டோ விடும்.
தேவே யேரு பொயிய தூப் ரீட்டிலும் கூபப் பிராந்த்கூ ராகுவிப் போய் விடாந்தபூ அகிழ்-
தீவாண்ட்டில் இருந்ததாக் கூபரியாறுக்கு வேரிறுற திரும் ஜாம்பு பல்வூர்ணி அகிழில்-
மிக ரிடாகுத் சூத்தில் வந்ததாக்.
அந்த எல்லம் கூபப் பல்லி கூஷிக்கூலையில்லை. அந்தாண்டைய கூவ ராம் பிழூர்-
படை ரிப்பிய எஜும்பு தூப்பிப் போய் விடாந்த்கூட்டாக்கு எத்திலின் கிருந்தாண் பாக்க-
ந்தில் வந்த திலைய ரிழும்பு அந்த பார்ணாயின் படிவிலை.
கீவாணம் இரண்டில் தீவிரமாக இருக்குமானால் தின் வேறுபில் ஏற்றுள்ளத் தா. கு. பாரு விளான்னாக்கு. தின்தின்கிளில் மன்மத தீவிரமாக கிருந்துகிப் பொய்க்கு பிரை-
த்தந்தில் சுரட்டப்பக்கு கூட செந்தப்பூத்தில்துப் புல்வாக்கு:

அந்தயுள்ள ஏவன்டை மூரத்திலை, கூஷிக்கூலைம்,
மயிர்ச்சையூம் ஏந்தங்கூயாறும் ஆகைம்,
கூந்து கூவகாந்து தங்கு...
- வார்ஸி விசல்டாம்பீஸ்.

இங்கள் கவனத்திற்கு !

தாய். இந்தன் செயல்களைப் பற்றியும் (STAMPED) 20-9-1989 கிடைத்துக் கண்ண விரும்பி, ஏதாவது செயல்களை மூலம் பற்றி விரும்புகிறேன்.



Tamilsk Dansk
Venskabsforening
Dumarksgade 10
7500 Hobro
Tlf. 97 41 19 75

← යුතුවේදීමෙන්.

ஏனையே 20-9-1989க்குப் பிறக்கப் படுவதுக்கு ஆண்டுகளுக்கு ஆசையும் கூடியதாக அமைகிறது என்றும் சிரமங்களைப் பற்றி முன்னிலையிட அரசுபால் அக்கழகங்களை உடனடியில் ஒதுக்கும் வகுப்புகளை நிறுவ்வதற்கும் பொதுமக்கள் முன்வரும் போதுமான வகுப்புகளை நிறுவ்வதற்கும் கிடைக்கிறது.

Da Tamilsk-Dansk Venskabsforenings
stempel er bortkommet (omkring d. 20-9)
har foreningen anskaffet et nyt.

Så alle breve vil fremover bære dette
stempel.



Jarlsberg Dansk
Venskabsforening
Drammensgate 10
7500 Helsingør
Tlf. 37 41 19 75

← Nyt stempel

Får man et brev med det gamle stempelet, kommer brevet ikke fra Tamilsk-Danske Venskabsforening. Man bedes være så venlig at kontakte bestyrelsen.

På Foreningens vegne

Gertrud

| | | | | |
|--------------------------|--------------------------------------|----------|--------------------|----------|
| வருமான. | 01க்டோபர் 2014 க்கு மாதுமிகு முடிவு. | 536.60 | 7 பஞ்சி | 1293.00 |
| அம்மாக்கல் தெரு கட்டுதா. | அம்மாக்கல் தெரு கட்டுதா. | 2325.00 | கிளி, பஞ்சி ஸ்டீல் | 1359.55 |
| J.C. எண்டா. | தெரு கட்டுதா. | 1650.00 | கிளி, பஞ்சி ஸ்டீல் | 1065.76 |
| குறிப்பு. | குறிப்பு. | 75.00 | கிளி, பஞ்சி ஸ்டீல் | 9280.00 |
| குறிப்பு. | குறிப்பு. | 8950.00 | கிளி, பஞ்சி ஸ்டீல் | 6471.00 |
| குறிப்பு. | குறிப்பு. | 10579.00 | கிளி, பஞ்சி ஸ்டீல் | 1389.64 |
| குறிப்பு. | குறிப்பு. | 24115.60 | கிளி, பஞ்சி ஸ்டீல் | 3256.44 |
| | | | | 24115.60 |

କ୍ରିମିଯାମ୍ କୁଣ୍ଡଳାମ୍ ପାତାମ୍ ପାତାମ୍ ପାତାମ୍
ନାମ୍ ପାତାମ୍ ପାତାମ୍ ପାତାମ୍ ପାତାମ୍ ପାତାମ୍ ପାତାମ୍



NORDISK

TEATER.

LABORATORIUM.

Det er snart 25 år siden, at Odin Teatret blev grundlagt. Det skete i Oslo, men teatrets hjemsted blev Holstebro, der netop på det tidspunkt lagde grunden til sin kontroversielle kulturpolitik.

Odin Teatret erkender sin gæld til de kulturpolitikere, som havde mod og fremsyn. Takket være dem åbnede Holstebro døren for en gruppe fremmede teaterfolk ledet af italieneren, Eugenio Barba. En udstrakt hånd mod et anderledes teater.

For at fejre fødselsdagen har Odin Teatret taget initiativ til at sætte fokus på de mange frømmende, som den danske kultur har taget imod. Arrangementet løber fra 23.-30. november og det sker i samarbejde med kommunen og kulturinstitutionerne i byen. Festugens overskrift bliver Kultur uden grænseren dansk kulturmosaik.

Blandt andet med baggrund i det øgede medieudbud og det kommende indre marked i EF tales der om, hvor vigtigt det er at bevare den "danske" kultur og den "nationale" egenart. Men meget af det, som af mange opfattes som

danske kulturfænomener, viser sig ved nærmere granskning at have en anden oprindelse.

Gennem århundreder har ikke-danskere bosat sig her i landet og præget vor kultur. Uden deres bidrag ville meget sé anderledes ud i dag. Tænk blot på Den kongelige Ballet - flagskibet når dansk kultur skal præsenteres i udlandet. Ballettens berømmelse skyldes især August Bournonville, som stammede fra Frankrig. Dansk film ville have været fattigere uden den svensk fødte Carl Th. Dreyer. Musikken til vort nationale festspil "Elverhøj" er komponeret af tyskeren Friedrich Kuhlau. Salmedigteren Thomas Kingos farfar var en indvandret skotsk tapetmager. Skagenmalernes internationale ry er nært knyttet til den norsk fødte P.s.Krøyer. Det danske publikum har i ca 200 år kunnet opleve familien Prices indsats på de skrå brædder. Familien kom fra England og optrådte første gang i Danmark i Dyrehaven. I Dyrehaven var også et traktørsted drevet af en tysk indvanderfamilie - deres datter Hanne blev senere kendt som fru Johanne Louise Heiberg.

Rækken af ikke-danskere, der har skabt dansk kultur kan fortsættes helt op til vore dage, hvor de seneste eksempler vel er Ny Dans, der i høj grad er blomstret via tilflyttede koreografer og dansere.

FESTUGENS PROGRAM

Odin Teatret bidrager ugen igennem med egne forestillinger - blandt disse to premierer. Koncertsamvirket byder torsdag den 23. på en stor koncert med Aalborg Symfoniorkester dirigert af Francesco Cristofoli, mangeårig leder af Den Jyske Opera. Koncertens solister bliver operasangeren Aage Haugland, cellisten Michaela Fukacovaog violinisten Anton Kontra. Endvidere organiserer Holstebro Musikskoles symfoniorkester en koncert onsdag den 29., hvor dirigent og solister hentes blandt skolens "fremmede" lærere. JASS arbejder på at kunne præsentere world Music komponeret af musikeren Marc Levin, som til denne lejlighed samler en gruppe musikere. Dette arrangement finder sted på

Kielgasten den 29. og 30. Folkemusikhuset i Hogager kommer med bl.a. foredrag og åbent hus samt optræden i Holstebros gader og centre af tilrejsende kunstnere.

Holstebro Kunstmuseum og Jysk Aktiv Kunstforening planlægger en række udstillinger. Det er endnu ikke bestemt hvilke kunstnere eller kunstformer, der bliver præsenteret.

Holstebro filmklub viser Henning Carlsens film "Oviri" - om maleren Paul Gauguin. Den franskfødte Gauguin blev knyttet til Danmark gennem sit første ægteskab, men hverken ægteskabet eller Danmark levede op til hans forventninger, og hans ophold blev af kort varighed. Instruktøren Henning Carlsen lægger op til filmen med et fordrag om Gauguin.

Holstebro og dens indavandrere fra middelalderen til i dag er temaet for et foredrag af museumsinspektør Esben Graugaard. Arrangementet er et samarbejde mellem Holstebro Museum og Folkeuniversitet.

Holstebro Bibliotek har tilbud både til voksne og børn. Tirsdag den 28. en "mød forfatteren aften" med Maria Giacobbe. Endvidere et arrangement for børn, hvor Tom McEwan bliver det samlede midtpunkt. Biblioteket er desuden ved at samle materiale til en udstilling om Odin Teatret.

En række af byens uddannelsesinstitutioner, det drejer sig foreløbig om gymnasiet, børnehaveseminariet, handelsskolen, højskolen, - samarbejder om en "danse-festival". Deltagerne vil være nogle af de "fremmede" dansegrupper, som i de senere år har skabt et frugtbart miljø for ny dans i Danmark. Det er Uppercut Danseteater, Jorge Holguin Danseteater og Teater tango. Forhåbentligt bliver der mulighed for åbne workshops af et par timers varighed med hver af dansegrupperne i ugens løb. Udover arrangementerne og forestillingerne på uddannelsesstederne er der planlagt en stor fælles forestilling, hvor de tre grupper får lejlighed til at demonstrere hvor for skelligt de arbejd-

er med ny dans. I samme forestilling medvirker også to unge dansere fra Den Kongelige Ballet. De viser små eksempler på den verdenskendte danske Bournonville-tradition. Denne forestilling, som arrangeres i samarbejde med Nordvestjydsk Teaterkreds, finder sted på gymnasiet fredag den 24. november.

Blandt de danske teatergrupper er der en del, der er skabt af "fremmede" teaterfolk. Disse grupper vil også blive inviteret til at medvirke i festugen med forestillinger for både børn og voksne. På nuværende tidspunkt er det ikke muligt at oplyse mere, da det hidtil ikke har været muligt at finde tilstrækkeligt med lokaler til disse forestillinger.

ANDRE AKTIVITETER

For at samle alle de mange tråde i festugeprogrammet er der nedsat en festugekomite bestående af Jesper Kudsen, Holstebro Kunstmuseum, Ole Egendal, Nordvestjydsk Teaterkreds/Holstebro kommune, Ib Planch Larsen, Holstebro Musikskole samt Eugenio Barba og Dorthe Kærgaard, Odin Teatret.

Komiteen arbejder forståeligt nok på at festugen kan byde på et righoldigt program, hvor så mange grupper som der er mulighed for indenfor festugens tema, får lejlighed til at bidrage med arrangementer. Blandt andet planlægges seminarer, hvis emner er i nær tilknytning til ugens tema.

Endvidere er der planer om at udgive en bog, der skal indeholde præsentation af Holstebros store udbud af kulturaktiviteter og samtidig beskrive vekselvirkningen mellem kultur- og erhvervslivet.

TID OG STED

Programmet for "KULTUR UDEN GRÆNSER - en dansk kulturmosaik" er under udarbejdelse, og vi forventer at det trykte program med tid og sted for de forskellige arrangementer er klar i slutningen af september. Indtil da kan de pågældende arrangører hjælpe med oplysninger om arrangementerne og billetter. Odin Teatret fungerer som koordinator for alle festugers arrangementer.



கழுதோ ① :- மனிதர் எவ்வாறும் சூடு எடுக்குத் தெரியுமா? கால்பூரு வாசனை என்டு சொல்லினாம். அதேங்கே பொரு கால்பூரு வாசனை...?

கழுதோ ② :- அதேதோ கிடைக்கும் மீண்டும், கிடைக்கும் மனிதருக்கு நீதியிடம் விடுத்தான்.

கூடும்பத்து ஏதாடாகி.

மின்னிறுங்கதம் (discharge) கூத்திருது. கிடைப்பு கூடு உண்டாகி கிரகிக்கப்பட்டனர் அவுராய் பல்வாயுதநாக புகானிலிருக்கும் பீறிது மூதிநாக் கிடைவிக்கப்பட்டதைப் படுத்தினார்கள் கிடைப்பு கிடைவிக்கப்பட்டதைப் படுத்தினார்கள் அதைப்பட்டதைப் படுத்தினார்கள் அதைப்பட்டதைப் படுத்தினார்கள்.

கிடைவாயின் எதிர்மின்வாயிலிருக்கும் கிடைவிக்கப்பட்டும் மின்னிறுங்கானின் எண்ணிக்கை பிரதியாஸ் எவனியுடும் எங்கள் கத்திரிக்கனின் செழிய அநிக்கிள்கின்றது. வாயுக் குடும்பின் குங்கிய அளைப்பட்டு யாநத்தில் அசிஸ் ஏற்படும் அடுத்த வேறுபாடுகளிலே எங்கள் கத்திரிக்கனின் ஹருடும் திள்ளும் செறினையும் கூடுப்படுத்த குடும்பாக்கியாக்கியானும்.

(கேட்டாரும்)

புயம் நம் உண்ணீலே.....

பூட்சாலை ஒசல்லும் சீர்வீசி அலீ சூம்பும் அகை பயம்.
பூட்சாலை சுற்றிக்கலும் ஆகாஞ் பூட்சாலை ஒசல்லும் அகை பயம்.
ஏக்காலை சுற்றுவது மலைத்தங்களும் பயம்.
ஏக்காலை அயல்வரி ஒசல்ல மக்காக்குங்கு பயம்.
சூட்டுதலை கல்லிலைத்தால் தீப்பிழல் குடும்பார்க்கு பயம்.
சூட்டுதலை நூய்க்கைத்தால் அப்பிழல் உங்கள் கடிதலுக்கு பயம்.
அங்காசு பயந்திருந்தால் நூய்மங்கலைச் சூப்பாரிச் காலுக்கு

பூட்சு. குடும்

பூச்சுமிகில் தாங்காந்தாந்திய

கேவன்
Kavano

இன்று ரிட்னிமார்க்கிள் வாடும் தமிழராஜிய எமது நூளாந்த ஊழிக்காக முறையினி பற்றிய கண்ணோட்டும் கிடைவாடும். எங்கள் நாட்டுமிகு முத்தியிலும் மாறன இயற்காக, ஓவியல்ட மக்கள், மொழி கலைக்காரர்க்காரர் போன்ற முகைக்கூடுவில் கிடைவு அங்கள் உடனுக்கிடையும். நாங்களின் விரும்பிழை விரும்பாமலோ இந்த ஊழிக்காகமினி பழகிக்கொள்ள ஓவியங்கள் விரியிப்பாகும் (அவசியம்) எங்காகுக்குண்டு. இந்த விவரியில் எங்கள் கலைக்காரர்க்காரர்க்கிள் கூரி மார்க்கட்டுக் கொள்வதும், ரிட்னில் மக்காங்கு கலைக்காரர்க்கிள் காடுவதும் நாங்காந்துக்குரியதும் அவசியத்துறைதான்றும். எங்கள் கலைக்காரர்க்கிள் எந்த அளவுக்கு நாங்கள் விரும்புகின்றோம், கடைப்பியுக்கின்றோமோ அந்த வளங்கிள் ரிட்னில் மக்காங்கட்டும் கூரியப்படும் இப்பாரன் விடையாக்கள் கிள் கூங்காங்கட்டு கடைப்பியுக்கடைய்க்கூடுவதும் அவசியமாகிம். எமது கலைக்காரர்க்காரர்க்கும் ரிட்னில் கலைக்காரர்க்கிள் கூடுவதும் குறித்தும் கூடிய வளரும் புதித்துக்கொள்ளலாமல்லோம் அது பற்றிய நெரியில் வாளமயிலும் எங்களுடைய கடைத்தெருக்கள் குறித்தும் ரிட்னில் குறித்துக்கொள்ளுது. 20, 25 வயதில் கூடு ரெஸில் மக்கு முறையான வளர்க்கியினிப் பயற்று வாழ்க்காக்குத் தேவையான பக்கிய கிலிமினி அடைந்து விடுகின்றன. ரெஸில் ஊழிக்காக முறைக்கும் கலைக்காரர்க்குமில்லைப் பாங்ப்படுதிக் கொள்கின்றன. நமிட் மங்காங்கு ஊழிக்காக கீ நோக்கும் போது பலர் ரிபார்ப்பான் குடம்பங்கள் என்ற பிலியிலும் கூட இப்பாரன் மனதில், நெரியில் வாந கிந்துகியோட்டும், தேவையிலிருக்க விவாதங்கள் தவறன கண்ணோட்டுப்பாக வியாயமத்து அமர்சனங்கள் போன்ற கீர்க்கேந்தினிக் காண்க கூடியதாக வர்ணந்து. இற்கு குவன்டை கூந்த ஊழிக்காக்கினி ஆரைய முயல்வதும்

தவறுகப் பேசுவதும், மற்றுவர்கள் விமர்சியிப்பதும் நாமலில் பலபேடுக்கு ராணார்த்தப் பழக்கமாகியிடத்து.

விடுதல் சிறுமிகிளாகிய நாம் யேற்றுவாடு தனிமனிதன் தும் வாட்சின் விடுதல் பற்றியும் இந்தித்தெயங்களைக் கொள்ளும். ஏனிருந்துவரிசை மத்தியிலும் இன்னுரிசை பற்றிய தவறுன் பார்த்துவியும் விமர்சனங்களும் அதனுஸ் பல பூர்க்கப்பாடுகளும், அதே போல் இன்னுரிசை மத்தியில் இன்மப்தந்துவரிசை பற்றிய தவறு கடுத்துத்தவறும் புரவலாக உள்ளந்து வருவதனாக நாம் காணக் கூடியுங்கள் அல்லது. ஒடு தனிமனிதன் எங்களுக்குப் பிரதிக்கியாகின்றன என்பதைப் போல் ஒடு கடுக்கின்ப் பார்த்து ஒடு தனிமனிதன் எந்த அங்கிற்குப் பாசுக்கும் என்பதையும் நாம் இந்தித்தந்த் தவறுக்கூடாது.


இடல் குலத்தாநப் பாசுக்கும் தாரங்காதின்று, யேற்றுகிய இடவின் யேற்றுக்குலமாக்கி, மன்னாத நாம் குலங்குதைப் பிழாங்கி ஓய்க்கும். இடல் மன்னாந்தும், மனம் இல்லயம் பாசுக்கின்றது. இது மனவியாதிக்கு மட்டுமல்லவது இடல் வியாதிநாந்துக்கும் தாரங்காதின்றுது, எனிபதை மனித்துச் சூப்புகள் பல விவரிப்புபடுத்தியுள்ளன. கிங்கு ஆடிகாக்கியினால் மனிதன் உடையத்துப்பதில் அந்தக்குப் பீட்ட மனிதனுக்குள்ளான பொறுப்புக்களைக் காரியிலும் அன்றை வடிக்கும் கடுக்கின்ப் பொறுப்புக்களில் மின்தியாகின்றன.

இன்னாறு தின்னர் மந்திரில் குறிப்பாக விவரிப்பாடுகளில் அடிக்கம் இனியுள்ளின் பேச்சிலே, இந்தாளியிலே கல்பிபும் விருக்கியும் பிழிப்பில்லாத, மனிலமினியும் காணக்கூடியதாகவுள்ளது. கடுக்காய்ப் புழக்காலிகளின் பாசுபிபுக்கே ஒரு கிங்கு முத்திய தாரங்காதின்றுது. ஒடுவினாடய் கிங்கனியும், நடத்தாயினியும் தவறுன் பாசுக்கு தின்புகிப்பாக்கூடிய ஸில்கூட் உடுவாக்கியுள்ளது. இது ஒரு தனி மனிதனுடைய பாநிப்பாலில். கடுக்கின் பாசுபிபு என்பதை நாம் யேற்றுவாடுக்கும் புரிந்து கொள்ள வேண்டும். கிங்குப்பீட்ட தவறுங்களைக் குவரிய்பதன் மேலும் ஒருவாகுக்காக்க கூடும் ஜகா ஜகாக்கியிலுள்ள குதாரம்களைக் கொள்ள வேண்டும் (வாய்முறை)

புதுப்பு நான்பா

படியூம் பேசியிருப்பதிலை,
பிரிதினி உலோக்களும் - அந்த
பாட்டுரைகள் சொன்றிரும்.
புதுப்பு நான்பா வேகத்துடன்
ஒழு உஙக்கை உஞ்சுக்கை.....
பாலுஷுவங்களில் பசுந்துவிழ வளர்த்து
பயக்குற்றுக்கை நான்பாக்காக்கி,
பசுவைப் பூட்டி வசுந்துவருவாம்.
காடுத்துழும் கவுசிய்பாரதே!
கயாற்கை இல்லையா அவ்வே,
சாசி மதும் பேசுதீராயூ,
சமாசிலில் வைத்து வேழ,
சமத்துவம் புனியத்திலைத் தானி- ஓரு
ஶாந்திக் காட்டியைப் பயப்போம்.....
புதுப்பு நான்பா!!

* Aglimt *



பேசுவாமலர் : என்ன கிடைத்தாலும் விருத்திவாஞ்ச உணக்கு கிடை
நாடும்கூடப்பட்டிரி ஒன்றும் விளங்காது....

இரண்டாமலர் : சுமீமயிரு, எணக்கு ரத்தின விசயம் தெரியுமாலும்
உணக்கும் ரத்தியுமா?

மூன்றாமலர் : அது சுரி 42க்குக்கீழைந்தன் காவ்வன் கிடேகிறம்
விடு உங்கள்க்குத் தெரியுமா?.

INDIEN, VIL DU IKKE TÆNKE PÅ.....

De sagde,
at tamilerne blev dræbt.
De sagde,
at tamilernes kamp var rimelig.
De sagde,
at tamilske kvinder blev voldtaged af
singaleserne.
De sagde,
at tamilske unge døde i singalesiske
fængsler.

De sagde,
at uskyldige tamiler sultede ihjel.
De sagde,
at udlandet ikke skulle hjælpe Sri Lankas
regering.
De stod bagved og støttede tamilske
grupper.
De trænede os i våbenbrug.
De nedkastede forsyninger i tamilske
områder.
De lavede en aftale med J.R.
De kaldte det fred.


De siger nu:
Trincomalees havn til singaleserne !
De siger,
at Sri Lankas regering har givet tamilerne
rettigheder.
De siger,
at tamilernes kamp er urimelig.
De siger,
at tamilerne skal nedlægge våbnene
under indisk kontrol.

Ingen er tamilerne problemet.
Uden dem blev Sri Lanka indisk.
Men folk siger: INDERNE SKAL UD!


Udi

இனச் சிவர் மாந்திரம் தான் விண்ணவாரியிலிடுங்கு பார். தீக்கு கூடிய ஒரே கூட கூட்டமாகும். கிச் சிவரின் நீணம் 3460 KM ஆகும். இச் சிவரானது 2000 மூல-ரம் ஆண்டிலைக்கு முற்பட்டாகும்.


சீந்தைக்கு விருந்து.




வரிசை ①




வரிசை ②



வரிசை ③



வரிசை ④




வரிசை ⑤

மேலெழுள்ள ஒருங்கு வரிசைகளும் முன்றே ஜங்கு பயண் நாணயந்தோக்கிக் கொண்டு விண்ண. ஆனால் ஏதோ ஒரு வரிசையில் 14 கிராம் நூண்ட ஜங்கு பயண் நாணயந்தோக்காறும் மத்தைய நாண்டு வரிசைகளில் 20 கிராம் கொண்ட ஜங்கு பயண் நாணயந்தோக்காறும் கிச்வரிசைகளில் கொண்ப்படுகின்றது. ஒரே ஒரு கட்டை சிறுப்பதோன் மேல் எங்கு வரிசையில் 18 கிராம் நாணயம் 2 ஸ்டெட் என்பதைக் கண்டுபிடியுங்கள் பார்க்கவாம்.

N. போகேங்ஸ்வரன்
- வெங்கல்ஸ்துப்புரே-

தரியான விண்டயளிக்கும் அதிக்கட்டசாலியின் பயரிலிருந்து தரியான விண்ட அதிக மலில் பிரச்சுமாகும்.


| Land | År | Dage | Navn | Født | Død |
|-----------------|-----|------|------------------------------|--------------------|---------------------|
| Japan | 120 | 237 | Shigechiyo Izumi | 29. Juni | 1865 21. feb 1986 |
| England 1) | 114 | 208 | Anna Eliza Williams | 2. Juni | 1873 27. dec 1987 |
| USA 2) | 114 | 93 | Florence Knapp | 10. Okt. | 1873 11. jan. 1988 |
| Canada 3) | 115 | 127 | Pierre Joubert | 15. Juli | 1701 16. nov. 1814 |
| Australien | 112 | 330 | Caroline Mockridge | 11. dec. | 1874 6. nov. 1987 |
| Spanien 4) | 112 | 228 | Josefa Salas Mateo | 14. Juli | 1860 27. feb. 1973 |
| Frankrig | 112 | 66 | Augustine Tessier | 2. Jan. | 1869 9. mar. 1981 |
| Morokko | 112 | + | El Hadj Mohammed el Morki | 1844 | 16. sept. 1957 |
| Polen | 112 | + | Roswilia Melzcarak | 1868 | 7. jan. 1981 |
| Irland | 111 | 327 | Katherine Plunket | 22. Nov. | 1820 14. okt. 1932 |
| Czechoslovakiet | 111 | 151 | Johanna Bootson | 17. Jan. | 1857 16. juni 1968 |
| Norge | 111 | + | Marie Bernatkova | 22. Okt. | 1857 f.l. okt. 1968 |
| Sverige | 110 | 200 | Maren Bolette Torp | 21. dec. | 1877 f.l. apr. 1988 |
| Jugoslavien | 110 | 150+ | Wilhelmine Sande | 24. Okt. | 1874 f.l. maj. 1985 |
| Holland 6) | 110 | 141 | Demitrius Philipovitch | 9. Mar. | 1818 f.l. aug. 1928 |
| Grækenland 7) | 110 | + | Gerada Hurenkamp-Bosgoed | 5. Jan. | 1870 25. maj. 1980 |
| USSR 8) | 110 | + | Lambrini Tsiatoura | 1870 19. feb. 1981 | |
| Italien | 110 | + | Khasako Dzugajev | 7. Aug. | 1860 f.l. aug. 1970 |
| Danmark | 109 | 265 | Dimiana Sette | 1884 | 25. feb. 1985 |
| Finland | 109 | 182 | Maria Louise Bratzen | 4. Maj | 1878 23. jan. 1988 |
| Tasmanien | 109 | 179 | Andrei Kuznetsoff | 17. Oct. | 1873 f.l. apr. 1983 |
| Belgien | 108 | 327 | Mary Ann Crow | 2. Feb. | 1827 10. dec. 1936 |
| Tyskland 9) | 108 | 128 | Mathilda Vertommen-Hellemans | 12. Aug. | 1868 4. juli 1977 |
| Island | 108 | 45 | Luise Schwarz | 27. Sep. | 1849 2. feb. 1958 |
| Portugal 10) | 108 | + | Halldora Bjarnadottir | 14. Okt. | 1873 28. nov. 1981 |
| Malaysia | 106 | + | Maria Luisa Jorge | 7. Juni | 1859 f.l. juli 1967 |
| Luxembourg | 105 | 228 | Hassan Bin Yusoff | 14. Aug. | 1865 f.l. jan. 1972 |
| | | | Nicolas Wiscourt | 31. Dec. | 1872 17. aug. 1978 |



Murali


ஒவியரசுவை மனமாக்குதல் அடுத்ததை எவ்வளம் வகையாக முடிமலை பிப்பங்கத்தை ஏதுமில்லையினாலும். ஒவியரசுவை செய்து விடுவிடுவதை விடுவது அவையால்.

Denna sida är afsat til dine ideer. Alle er velkommen til at inndrømme sort-hvide tigringer.



SARATHNALEVI, IKAST

நிறுக்கெழுத்துப் போட்டி .4



கிட்டப் போட்டி பற்றிய உய்கள் கஞ்சை விளை தலை:


(
)

நிறுவனப்பாவசமாக:

(
)

ஒரே ஒரு மட்டும் கிட்டத்:

தமிழ்த் தேசிய ஆவணச் சுவடுகள்



"CHANCHIVE" K&T: 4
Tamilsk Dansk Venskabsforening
Danmarksgade 10
7500 Holstebro.

afs.

அங்கொன் சங்கீவி வாசகர்க்கட்டு!

கொல்லியுப்பு தோ நவர்
-நா மத்தைய சுகரங்களில் வசீக்கும் அனைத்துவம்
-க்கட்டு சங்கீவி மலர் ஜிடங்கூபிப்படவில்லை.

ஏங்களோடு நேராட்ட கொடர்புள்ளவர்கள் பேரம் ஜிடங்கூப்பு வெற்ற இல முதலாக ஞக்கு மாத்திரமே "சங்கீவி"
வெனியிடப்பட்டுக்கூட்டு அபுப்பி வைக்கப்படுகின்றது.

சங்கீவியினிப் பயந்த நெங்கள் விடும்புகளின்றுவர்கள் நேராட்டு
-க்கோ அவ்வது துடிப்பு மாந்திரம் எம் மொடு வாடர்பு நெ-
-ஞ்சால் நாம் உங்களுக்குத் தேவையான். மலர்களை அனுப்பி
வைப்போம். தீழும் தாழ்சமயக்குத் தீங்கீவியினிப் பெற்றுக்
விடகள்கின்றுவார்கள் உங்களுக்குத் தெரிந்த சுளிபுரிக்காது
-கோ அவ்வது ஒவ்வு தீட்கிக்காத்திரோ சங்கீவியின் அழிபு
-த்தப்படுத்தித் தடுவது விடும் பத்திந்தது).


கிப்படியாக நீங்கள் உதவி செய்ய விடும்பினால் உங்களுக்கு
எவ்வளவு சுத்தத்துவங்கள் தேவைப்படுகின்றது எனத் தொ-
-ட்டு நெங்கிடால் உங்களுக்கு ஒவ்வொரு மலரிகள்
அனுப்பி வைப்போம்.

இத்து மலர்களுக்கு மேலாயின் துபாத்ரிகலை தவிர்க்கப்
படும் என்பதையும் அழியத் தடுத்திரும்.

நன்றி.
- சங்கீவி பஞ்சரினக்குடி-

NÄSTE NR. AF

CHANCHIVE ER JULENUMMERET.



எமத அடுத்த கூதை சுறியீடு மல் சீப்பிதாரா

-க வைக்கியான்னதால் நால் பல ஆக்கங்களை
அங்கொன் வாசகர்க்காவதை உங்களுடிருந்து
சங்கீவி அராவுயிக்கிறது.

எதிர்அரும் 15-11-87-கு முன்னர் எமக்குக்கி

-கடக்கக் கூடியதாக அதுப்பிழைக்கும்படி
மகிழ்வாகக் கொடுக்கிறோம்.

ஈசங்கீவி பஞ்சரினக்குடி. ஸி



CHANCHIVE

Tamilsk Dansk Venskabsforening
Danmarks gade 10, 7500 Holstebro
Danmark.